



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,953 — FRIDAY, JULY 20, 1956

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	991	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents :—		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	994
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	1000
North-Central Province	—	Land Redemption Notices	1000
Province of Uva	—	Miscellaneous Land Notices	1000
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries for Fee or Reward, &c.
PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 473 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the Gazette No. 8,311 of August 27, 1937, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Masambula in the Medapattuwa of the Atakalan Kōale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, and described as lots 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 13, 16, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 28, 29, 30, 31, 32, 33, 43, 46, 47, 49, 53, 54, 55, 56, 60, 61, 62, 64, 65, 67, 68, 69, 70, 71, 73, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 85, 86, 88, 89, 90, 91, 94, 95, 96, 97, 98, 99, 100, 103, 105, 107, 108, 109, 111, 112, 113, 116, 117, 118, 119, 120, 122, 124, 125, 126, 127, 128, 129, 133, 134, 135, 136, 137, 138, 140, 141, 142, 143, 145, 146, 147, 148, 149, 150, 151, 153, 154, 155, 156, 157, 160, 161, 162, 163, 164, 167, 168 and 169 in block survey village plan No. 697 (vide Settlement Notice No. 1,587)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this twenty-seventh day of February, 1956.

M. W. F. ABAYAKOON,
Settlement Officer.

SCHEDULE

Sub-Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Section and Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	0 2 37	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) below	—	—	—
Note (1)—See D C, Ratnapura, Reference Case No. 66									
2	—	0 2 13	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
3	—	334 1 38	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
4	—	0 0 2	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
5	—	1 3 18	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
9	—	0 0 11	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—

991—J N B 56283—871 (7/54)

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Section and Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	B	P							
10	—	5	1	12	—	5 (1) & 23	The Crown	—	—	—	
11	—	91	2	12	—	5 (1) & 23	The Crown	—	—	—	
12	—	0	2	0	—	5 (1) & 23	The Crown	—	—	—	
13	—	0	0	3	—	5 (1) & 23	The Crown	—	—	—	
16	—	0	1	29	—	5 (1) & 23	The Crown	—	—	—	
18	—	0	0	11	—	5 (1) & 23	The Crown	—	—	—	
19	—	0	3	3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
20	—	0	0	15	—	5 (1) & 23	The Crown	—	—	—	
22	—	0	2	3	—	5 (1) & 23	The Crown	—	—	—	
23	—	0	0	19	—	5 (1) & 23	The Crown	—	—	—	
24	—	0	0	37	—	5 (1) & 23	The Crown	—	—	—	
25	—	0	1	21	—	5 (1) & 23	The Crown	—	—	—	
26	—	0	1	12	—	5 (1) & 23	The Crown	—	—	—	
28	—	2	1	19	—	5 (1) & 23	The Crown	—	—	—	
29	—	2	0	11	—	5 (1) & 23	The Crown	—	—	—	
30	—	0	0	35	—	5 (1) & 23	The Crown	—	—	—	
31	—	0	0	23	—	5 (1) & 23	The Crown	—	—	—	
32	—	0	1	29	—	5 (1) & 23	The Crown	—	—	—	
33	—	1	1	35	—	5 (1) & 23	The Crown	—	—	—	
43	—	0	1	19	—	5 (1) & 23	The Crown	—	—	—	
46	—	0	1	0	—	5 (1) & 23	The Crown	—	—	—	
47	—	0	1	10	—	5 (1) & 23	The Crown	—	—	—	
49	—	0	0	24	—	5 (1) & 23	The Crown	—	—	—	
53	—	0	1	35	—	5 (1) & 23	The Crown	—	—	—	
54	—	0	2	37	—	5 (1) & 23	The Crown	—	—	—	
55	—	0	0	35	—	5 (1) & 23	The Crown	—	—	—	
56	—	2	3	28	—	5 (1) & 23	The Crown	—	—	—	
60	—	0	2	13	—	5 (1) & 23	The Crown	—	—	—	
61	—	0	3	10	—	5 (1) & 23	The Crown	—	—	—	
62	—	3	0	29	—	5 (1) & 23	The Crown	—	—	—	
64	—	0	0	12	—	5 (1) & 23	The Crown	—	—	—	
65	—	0	0	10	—	5 (1) & 23	The Crown	—	—	—	
67	—	2	1	33	—	5 (1) & 23	The Crown	—	—	—	
68	—	0	2	0	—	5 (1) & 23	The Crown	—	—	—	
69	—	0	1	29	—	5 (1) & 23	The Crown	—	—	—	
70	—	0	1	7	—	5 (1) & 23	The Crown	—	—	—	
71	—	0	0	22	—	5 (1) & 23	The Crown	—	—	—	
73	—	0	1	27	—	5 (1) & 23	The Crown	—	—	—	
75	—	0	1	16	—	5 (1) & 23	The Crown	—	—	—	
76	—	0	1	20	—	5 (1) & 23	The Crown	—	—	—	
77	—	0	0	5	—	5 (1) & 23	The Crown	—	—	—	
78	—	0	0	22	—	5 (1) & 23	The Crown	—	—	—	
79	—	24	1	25	—	5 (1) & 23	The Crown	—	—	—	
80	—	0	3	37	—	5 (1) & 23	The Crown	—	—	—	
81	—	0	0	5	—	5 (1) & 23	The Crown	—	—	—	
82	—	0	1	20	—	5 (1) & 23	The Crown	—	—	—	
83	—	0	2	39	—	5 (1) & 23	The Crown	—	—	—	
85	—	0	0	33	—	5 (1) & 23	The Crown	—	—	—	
86	—	0	2	14	—	5 (1) & 23	The Crown	—	—	—	
88	—	0	0	33	—	5 (1) & 23	The Crown	—	—	—	
89	—	0	0	20	—	5 (1) & 23	The Crown	—	—	—	
90	—	0	0	12	—	5 (1) & 23	The Crown	—	—	—	
91	—	0	2	19	—	5 (1) & 23	The Crown	—	—	—	
94	—	0	0	22	—	5 (1) & 23	The Crown	—	—	—	
95	—	2	3	37	—	5 (1) & 23	The Crown	—	—	—	
96	—	5	1	15	—	5 (1) & 23	The Crown	—	—	—	
97	—	0	0	16	—	5 (1) & 23	The Crown	—	—	—	
98	—	0	1	5	—	5 (1) & 23	The Crown	—	—	—	
99	—	0	2	17	—	5 (1) & 23	The Crown	—	—	—	
100	—	0	2	38	—	5 (1) & 23	The Crown	—	—	—	
103	—	2	2	5	—	5 (1) & 23	The Crown	—	—	—	
105	—	147	3	26	—	5 (1) & 23	The Crown	—	—	—	
107	—	2	3	0	—	5 (1) & 23	The Crown	—	—	—	
108	—	0	0	11	—	5 (1) & 23	The Crown	—	—	—	
109	—	0	1	6	—	5 (1) & 23	The Crown	—	—	—	
111	—	3	0	2	—	5 (1) & 23	The Crown	—	—	—	
112	—	0	0	36	—	5 (1) & 23	The Crown	—	—	—	
113	—	0	0	14	—	5 (1) & 23	The Crown	—	—	—	
116	—	0	0	25	—	5 (1) & 23	The Crown	—	—	—	
117	—	0	0	2	—	5 (1) & 23	The Crown	—	—	—	
118	—	2	1	11	—	5 (1) & 23	The Crown	—	—	—	
119	—	0	0	23	—	5 (1) & 23	The Crown	—	—	—	
120	—	0	0	17	—	5 (1) & 23	The Crown	—	—	—	
122	—	0	0	32	—	5 (1) & 23	The Crown	—	—	—	
124	—	0	2	5	—	5 (1) & 23	The Crown	—	—	—	
125	—	2	2	8	—	5 (1) & 23	The Crown	—	—	—	
126	—	0	0	15	—	5 (1) & 23	The Crown	—	—	—	
127	—	0	0	12	—	5 (1) & 23	The Crown	—	—	—	
128	—	0	0	13	—	5 (1) & 23	The Crown	—	—	—	
129	—	0	0	22	—	5 (1) & 23	The Crown	—	—	—	
133	—	0	2	23	—	5 (1) & 23	The Crown	—	—	—	
134	—	0	1	26	—	5 (1) & 23	The Crown	—	—	—	
135	—	0	1	32	—	5 (1) & 23	The Crown	—	—	—	
136	—	0	2	14	—	5 (1) & 23	The Crown	—	—	—	
137	—	0	2	22	—	5 (1) & 23	The Crown	—	—	—	
138	—	1	1	19	—	5 (1) & 23	The Crown	—	—	—	
140	—	0	3	11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
141	—	0	3	30	—	5 (1) & 23	The Crown	—	—	—	
142	—	64	3	9	—	5 (1) & 23	The Crown	—	—	—	

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Section and Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
143	—	7	2	29	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
145	..	0	0	21	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
146	..	0	3	29	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
147	..	0	0	21	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
148	..	0	2	22	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
149	..	0	3	34	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
150	..	0	1	28	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
151	..	0	3	12	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
153	..	12	1	20	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
154	..	0	3	21	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
155	..	1	0	17	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
156	..	1	1	38	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
157	..	1	0	1	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
160	..	0	1	1	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
161	..	0	2	27	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
162	..	0	2	31	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
163	..	0	0	31	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
164	..	0	2	21	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
167	..	1	2	22	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
168	..	16	1	23	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—
169	..	0	0	30	—	5 (1) & 23	The Crown	Vide Note (1) above	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Governor has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements (other than settlements, if any, made in pursuance of or by decree of Court) relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 20th day of June, 1956

D R L BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development,

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 77 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,697 of July 30, 1954, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Daygala Ihala in the Atulugam Korale West of the Atulugam and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa and described as lots 11, 91, 92, 93, 94, 95, 96 and 97 in preliminary plan No 3,361 (vide Settlement Notice No. 2,993)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this thirteenth day of May, 1956.

R V JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
11	..	7	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
91	..	0	1	22	—	5 (1)	The Crown	—	—	—	—
92	..	0	0	9	—	5 (1)	The Crown	—	—	—	—
93	..	0	2	16	—	5 (1)	The Crown	—	—	—	—
94	..	0	1	5	—	5 (1)	The Crown	—	—	—	—
95	..	1	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
96	..	0	1	4	—	5 (1)	The Crown	—	—	—	—
97	..	134	2	36	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Dated at Colombo, this 18th day of June, 1956

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 78 (Kegalla)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,697 of July 30, 1954, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Atulugama in the Afuugam Korale West of the Atulugam and Panawal Korales of the Kegalla District in the Province of Sabaragamuwa and described as lot 13 in preliminary plan No 3.361 (vide Settlement Notice No 2,994) .

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance .

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this thirteenth day of May, 1956.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks, (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
13	—	A. R. F. 41 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Dated at Colombo, this 18th day of June, 1956.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 12 of 1956

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No 9,773 of September 24, 1947), I hereby direct each Government Agent mentioned in column I of the schedule hereto or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of Her Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that schedule.

Colombo, July 13, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

Column 1	Column 2
F 4210/LA/A 60—The Government Agent, Galle District J 328/LB 1331—The Government Agent, Matara District	The land shown as— Lot 2 in Preliminary Plan A 987 Lot 2 in Preliminary Plan A 1,133

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 243 OF 1956

Reference No R/Q 127/J36 C177.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, July 12, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I	II
Government Agent, Assistant Government Agent or other authorized officer	Description of Land
The Government Agent, Colombo District or other officer authorised by him	Two portions totalling in extent about 4 acres out of the land called Galkissawatta, situated at Galkissa, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows — (1) North by land claimed by Mrs E C Fernando ; East by Reservation for Railway Line, South by land claimed by K. Solomon Fernando ; West by foreshore (2) North by lands claimed by Mrs S. Samaratinga, S E Senn and T A. Gunasekera, East by portions of the same land claimed by Mrs C C M Fernando, Mrs. A. M. de Saram and Mrs E C Fernando, South by Lands claimed by Pallyaguru and E. D F Cooray and others ; West by Reservation for Railway Line.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 244 OF 1956

Reference No. R/Q 129/J56 S185.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, July 12, 1956.

C P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him	A portion, in extent about 4 acres out of the land called Dolgahakanatta, situated at Boralesgamuwa, Colombo D R O's Division, Colombo District; and bounded as follows — North by a part of the same land claimed by M L R Pereira; East by V C. Road, South by Estate Road and Ambagahouwa Estate; West by the land called Dolgahawatta claimed by A D Jimonis and others and the land called Dolgahakanatta claimed by D M. D. Misinona.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 215 OF 1956

Reference No R/Q 134/J56 S241

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, July 12, 1956

C P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Colombo District or other officer authorized by him	A portion in extent about 2 acres out of the land called Ratmalana Estate (T P 46559), situated at Ratmalana North, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows — North, East and West by the remaining portion of the same land, South by Road (from Mau Road to V. U. Road).

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT)
ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 216 OF 1956

Reference No. LB 2200—J/E/454/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, July 13, 1956.

C P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Matale District, or other officer authorized by him	Lot 631 in Supplement No 2 to Final Village Plan 172

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT)
ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 217 OF 1956

Reference No R/Q 128/J 56 C 183

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950 as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, July 13, 1956,

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Colombo District or other officer authorized by him	A portion, in extent about 200' x 80' out of the land bearing Assessment No 651, Bloemendhal Road, situated at Kotahena East within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows — North and east by remaining portions of the same land; South by Port Commission property, West by land bearing Assessment No 496, Aluthmawatte Road (Government Quarters) and land bearing Assessment No 500/1, Aluthmawatte Road, claimed by M S S Anthony

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Wetakeyawatta, in extent about one acre, situated at Angulana, Salpiti Korale, Colombo District, and bounded as follows —

North by the land claimed by Mr J. E. Peera Jayawardane,
East by Railway Line and reservation;
South by land claimed by the Roman Catholic Church;
West by Sea.

Ref. No. QA 274/J56 C62.
Colombo, May 9, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 30 perches from the land called Darawella Estate, situated in Hatton, Uda Bulathgama, Kandy District, and bounded as follows —

North and South by remaining portions of the same land,
East by land acquired by Crown (P. P. A. 2,089),
West by proposed channel trace in Hatton Estate

(2) A portion, in extent about 0A 1R 18P, from the land called Darawella Estate, situated in Hatton, Uda Bulathgama, Kandy District, and bounded as follows —

North by proposed channel trace in Hatton Estate,
East, South and West by remaining portions of the same land

(3) A portion, in extent about 1A 0R 2P, from the land called Hatton Estate, situated in Hatton, Uda Bulathgama, Kandy District, and bounded as follows —

North and West by remaining portions of the same land,
East and South by remaining portions of the same land and proposed channel trace of Darawella Estate

Ref. No. J 55'T 347/LD.4872.
Colombo, June 4, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 6 acres out of the land called Bridwell Estate beginning at a point about a distance of 250 feet from culvert No. 8/4, on Hatton Bogawantalawa P. W. D. Road, towards Bogawantalawa (i.e., to the north-east of the culvert), situated in Bridwell Village, Bogawantalawa, D. R. O's Division of Uda Bulathgama, Kandy District, and bounded as follows:—

North by Hatton-Bogawantalawa P. W. D. Road,
East, South and West by remaining portions of the same land.

Ref. No. J55 S400/LD. 4897.
Colombo, May 8, 1956.

C P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Three allotments of land called Panganwaladeniya and Paranawatta, totalling in extent 0A 0R 01 13P, situated in Bedde-watugoda Village, Gangaboda Pattuwa, Mataira District, surveyed and described as lots, 1, 2 and 3 in preliminary plan A 1,568.

Ref. No. J/LG/535/53-LB 2208
Colombo, May 28, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. LA/P/55/37

I, Victor Garvin Weerawardane Ratnayake, Acting Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 11 acres and 5 2/5 perches out of the land called Lakeside Estate, situated in Kurunegala Town, Weidawilli Hatpattu Kurunegala District, and bounded as follows —

North by Lokulagala,
East by land claimed by Messrs Chettinad Corporation Ltd.,
South by Crown land (Government Bungalows, &c),
West by Tank Circular Road and land claimed by Mr. E. C. Jobsz.

Ref. No. J55 D80,
Colombo, April 30, 1955,

VICTOR RATNAYAKE,
Acting Minister of Lands and Land Development.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by Section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, TIRUKU BANDARA LANGARATNE, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the lands described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of Section 2 of that Act.

Colombo July 13, 1956

T. B. LANGARATNE,
Minister of Labour, Housing and Social Services

SCHEDULE I

A block of land forming part of Siyabalagahawatte Estate in extent approximately 9 acres, belonging to Mr. V. Dorasamy, situated in the Village Headman's Division of Nawala, D. R. O's Division of Colombo, Colombo District, Western Province, and bounded as follows —

North Grassfields belonging to Mr. N. J. Dias and others and grassfields belonging to Mr. Luvins Dias and others
East Melwatte Road and land belonging to Mr. P. William Perera of 30, Melwatte Road, Nawala
South 1st Lane, Nawala—Land belonging to Mr. Agostus Fernando of 9, 1st Lane, Nawala, Land belonging to Mr. M. N. Nanayakkara of 11, 1st Lane, Nawala, Land belonging to Mr. I. G. S. Siriwardena of 70/1, 1st Lane, Nawala, Land belonging to Mr. L. E. V. Pathirayaka of 81, 1st Lane, Nawala
West Dewata Road and land and house belonging to Mrs. H. D. Loui Nona of 39/15 and 16, Nawala, Rajagiriya

SCHEDULE II

A block of land forming part of Siyabalagahawatte Estate in extent approximately 30 perches, belonging to Mr. V. Dorasamy, situated in the Village Headman's Division of Nawala, D. R. O's Division of Colombo, Colombo District, Western Province, and bounded as follows —

North Land belonging to Mr. Ananda Tissa de Alwis
East Land and house belonging to Mrs. Allen Perera
South Land and house belonging to Mr. P. William Perera
West Melwatte Road

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. R/Q 108

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the land to be acquired

Plan No. A 3,900 Situation — Pimbrigasyaya

Lot	Name	Description	Name of Claimant	Extent A R P
1	Palliyagoda Gorsakagahawatta assessment No. 129/1, Model Farm Road	Garden contains an abandoned masonry well	T. R. Dassanayake, 70, Victoria Drive, Kandy	0 3 10 30
2	Part of premises bearing assessment No. 131, Model Farm Road	Garden	S. Thenuwara, Globo Furnishing house, Maradana	0 0 19 53

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri on August 28, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 20, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, July 10, 1956U. A. GUMERATNE,
Assistant Government Agent.

Q A 163

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 31 (b)

I, K. V. S. Kathirgamanathan, Additional Assistant Government Agent of the District of Colombo, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950 (as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954), hereby give notice that the under-mentioned amounts being compensation for the acquisition of lands described in the schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them, to be drawn by the persons entitled to the amounts.

The Kachcheri,
Colombo, July 11, 1956K. V. S. KATHIRGAMANATHAN,
Additional Assistant Government Agent Colombo District.

SCHEDULE

Land	Amount Rs c	Case No.
A share of Arabandanakumbura situated in Waturugama, described as lot 3 in P P A 3,828	10 0	C R, Campaha, Case No. 6,799

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Q A 206.

Notice under Section 31 (b)

I, K. V. S. Kathirgamanathan, Additional Assistant Government Agent of the District of Colombo, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950 (as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954) hereby give notice that the under-mentioned amounts, being compensation for the acquisition of lands described in the schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them, to be drawn by the persons entitled to the amounts.

The Kachcheri,
Colombo, July 12, 1956K. V. S. KATHIRGAMANATHAN,
Additional Assistant Government Agent Colombo District.

SCHEDULE

Land	Amount Rs c	Case No.
A Share of Walaowita situated in Nikawela and Owitigama, described as lot 12 in P P A 3,796	10 0	C R, Campaha, Case No. 6,798

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 31 (b)

I, K. V. S. Kathirgamanathan, Additional Assistant Government Agent of the District of Colombo, in terms of section 31 of the Land Acquisition Act, No. 9 of 1950 (as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954), hereby give notice that the under-mentioned amounts being compensation for the acquisition of lands described in the schedule hereto, have been paid into Court to the credit of the cases stated against them, to be drawn by the persons entitled to the amounts.

The Kachcheri,
Colombo, July 12, 1956.

K V S KATHIRGAMANATHAN,
Additional Assistant Government Agent, Colombo District.

Land	SCHEDULE	Amount		Case No.
		Rs	c.	
1. Galabodawatta situated in Ratambale described as lots 3 and 20 in P. P. A 3,586		94	40	C. R., Gampaha, Case No. 6,790
2. Ambagahawatta situated in Ratambale, described as lot 10 in P. P. A 3,586		146	0	C. R., Gampaha, Case No. 6,795
3. Thotupolawatta situated in Ratambale, described as lot 19 in P. P. A 3,586		51	70	C. R., Gampaha, Case No. 6,794
4. Welabodawatta situated in Ratambale, described as lot 21 in P. P. A 3,586		254	60	C. R., Gampaha, Case No. 6,793

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice Under Section 7

Reference No. QA 222/J.I.G/611/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —
Description of the land to be acquired.

Preliminary plan No. A 3,981. Udugampola Village

Lot	Name of Land	Description	Name of the Claimant	Extent	
				A.	R. P.
1	Ketakelagahawatta	Coconut garden	Mrs. D. E. Kuruppu, Talgasmote, Veyangoda, and Mrs. D. E. de Silva of Udugampola	0	0 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Gampaha Rest-house on September 13, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, July 13, 1956.

K V S KATHIRGAMANATHAN,
Additional Assistant Government Agent, Colombo District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 1,298.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of Land . Sutton Estate—lot 1 of P. P. A 2,346.

Extent . Acres 0 roods 3 perches 39 82

Description . Tea 60 years and open waste land with two tea bushes 60 years and a permanent structure.

Situation . In Agra Ouvah Village, Dumbulla Korale, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District, Central Province.

Claimants : Mr. H. W. Amarasooriya, Messrs. Amarasooriya Ltd, 49/17, Iceland Building, Galle Face, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Sutton Estate Office, on August 27, 1956, at 3 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, July 11, 1956

D. L. PANAMBALANA,
District Land Officer.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 1,243.

I, hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Name of Land Talawakelle Estate—Lot 1 of P. P. A 2,344.

Extent Acres 2 roods 2 perches 6.6.

Situation : In Talawakelle (part) Village, Dumbulla Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province.

Description Tea 60 years

Claimants Messrs The Talawakelle Estates Co, Ltd. (Agents Messrs George Steuart & Co, Ltd, Colombo)

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Talawakelle Estate Office on August 27, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya July 11, 1956.

D. L. PANAMBALANA,
District Land Officer.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Please quote reference to this number in all future correspondence.

Reference No LA/C 37

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz. Acquisition of lands for the construction of Telkada Bund V and Nagara Ela Ginganga Flood Protection Scheme

As decided by the Honourable the Minister of Lands and Land Development by his Declaration No J 55 L14 of October 27, 1955, published in *Government Gazette* No. 10,860 of November 18, 1955

Description of the lands to be acquired

D R O's Division—Gangaboda Pattu V H's Division—Telkada and Horagampitiya Village—Telkada
and Horagampitiya Plan No P P A 1,615

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
1	Doragodella	.. Owita contains part of bund	0	0	9 9
2	Doragodella	.. Paddy field and channel contains part of bund	0	0	34 2
3	Durugewatta	.. Garden contains 4 coconuts, 1 jak and 28 arecanut contains part of bund	0	0'	4 1
Total			0	1	8 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Telkada Government Junior School on September 3, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing, in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before August 29, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim should be produced at this inquiry

A copy of P P A 1,615 is available for reference at the Office of the Village Headman of Telkada

The Kachcheri,
Galle, July 14, 1956.

S S H. STIVA,
Acquiring Officer, Galle District.

**THE LAND ACQUISITION ACT, NO. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 3568—J 55 E 323.

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Act 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz. for Extension to Bt/Santamaruthu Government Tamil Boys' School.

Description of the lands to be acquired

P. plan A 1,240 Santamaruthu No. 4 Village

Lot	Name	Description	Claimants	Extent		
				A.	R.	P.
1	Mavadiyalavu	Garden contains 5 coconut trees 15 years, 5 coconut trees 10 years, a temporary mud house and a masonry well	Adambawa Asanar and A. Visva-ummah of Santamaruthu No 4	0	0	10.5
2	Do	Garden contains 7 coconut trees 10-15 years, one temporary mud house and a masonry well	Adambawa Mariankandu of Santamaruthu No 4	0	0	9 4
3	Do	Garden contains 10 coconut trees 15 years, 2 coconut trees 10 years and one temporary cadjan shed	Adambawa Mohamed Haniffa of Santamaruthu No 4	0	0	17 6
4	Do	Garden contains 12 coconut trees 15 years, 5 coconut trees 10 years, 1 coconut plant 3 years, 1 jak tree 8 years, 1 mango tree 2 years, one temporary mud house and a masonry well	Mohamed Sheriff Jevathumma of Santamaruthu No. 4	0	0	17 9
5	Do	Garden contains 11 coconut trees 10-15 years, 4 coconut trees 6 years, 1 mango tree 15 years, one temporary mud house and a masonry well	A H M Samsudeen and Adambawa Saifumma, both of Santamaruthu No 4	0	0	12.2
6	Do	Garden contains 7 coconut trees 15 years, 7 coconut trees 10 years, one temporary mud house, one temporary boutique and one temporary masonry well	Adambawa Mariankandu of Santamaruthu No 4	0	0	13.0
7	Mavadiyalavu alias Panayadiyalavu	Garden contains 44 coconut trees 20 years, 2 palmyrah trees 20 years, 3 mango trees 20 years and masonry well	Adamlebbe Maraiakar Mohamed Meerasaibu of Santamaruthu No 6	0	1	18 2
8	Naruviliyadiyalavu	Garden contains 32 coconut trees 3-20 years, 1 mango tree 6 years, one permanent house and one masonry well	Adambawa Mohamed Haniffa & S Saraumma of Santamaruthu No 4	0	0	19 8
9	Do	Garden contains 10 coconut trees 15 years, 1 palmyra tree 15 years, 17 palmyra plants 1 year, one permanent house and a masonry well	Savulhameedu Kathusabeebe of Santamaruthu No 4	0	0	19 6
Total				1	0	18 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Bt/Santamaruthu Government Tamil Boys' School on September 4, 1956, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 24, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

(1) All documents in support of the claims should be produced before me at the time of inquiry on September 4, 1956.

The Kachcheri,
Batticaloa, July 12, 1956

L C ARULPRAGASAM,
Assistant Government Agent,
Batticaloa District.

L S 3658

NOTICE OF LAND KACHCHERI

NOTIFICATION UNDER REGULATIONS 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Munsalpillai Savupillai and Anthonipillai Santhiyapillai, all of Moonkilmunichchan, Adampan, trustees of the Rural Development Society, Ittikandal, have applied for the lease of lot 16 m P P A 1,292, in extent 2 roods and 13 perches at Ittikandal Mantai Division, Mannar District, for the purpose of erecting a meeting hall thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Rs 1 per annum;
- (c) The lessees shall within one year from the commencement of the lease erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Mannar,
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof.

Colombo July 20, 1956

W W J Mendis
for Land Commissioner.

L J 854

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs Nagoo Segu Mohammed Adam Bava Nagoor, and Umaru Lobhai Ismail Lebbo, trustees of the Pallwasal Munnetta Samgama, Block D, P S S, Polonnaruwa, have applied for a lease of a piece of Crown land, about 1A 3R 30P in extent from lot 72 m I S P P 33, situated in Block D, P S S, Polonnaruwa, for the establishment of a mosque thereon.

2 The land applied for is available and has been earmarked for this purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others.

- (a) Term 30 years;
- (b) Rent Rs. 5 per annum.
- (c) The lessees shall within 2 years from the commencement of the lease, erect a mosque 'madura' and a room attached to a small verandah (hereinafter referred to as the mosque) on the land to the satisfaction of the Government Agent, Polonnaruwa,
- (d) The lessees shall use the land as a site for a mosque and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Land Commissioner's Office,
Colombo, July 20, 1956.W W J Mendis,
for Land Commissioner.

L S 3479

NOTIFICATION UNDER REGULATIONS 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Douglas Henry Wijewardena Tennekoon, Mallawa Tantaruge Premaratne and Warnakulage Guneris Appu, all of Karawita, Uda Karawita, trustees of the Rural Development Society, Medakarawita, have applied for a lease of about quarter of an acre of Crown land from lot 63^o m F V. P 39 situated in Karawita, Nawadun Kotale of the Ratnapura District for the purpose of erecting a meeting hall thereon.

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Rs 1 25 per annum,
- (c) The lessees shall within one year from the commencement of the lease erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Ratnapura,
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 20, 1956

W W J Mendis,
for Land Commissioner.

APPLICATIONS are hereby invited for the allotment of the Crown lands, the particulars of which are given in the Schedule below.

2 All applications, which should be substantially in the form given below, must reach the Government Agent, Batticaloa District, Batticaloa, on or before August 7, 1956.

3 A Land Kachcheri will be held at Batticaloa Kachcheri on August 10, 1956, at 9 a.m., for the purpose of selecting suitable applicants to receive lands. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, it will be presumed that the applicant does not wish to pursue his application further.

4 Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant, Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any case be refunded or not shall be final.

5 Applications from passed out students of Government Farm School and persons with incomes up to Rs 12,000 (unmarried persons) and Rs 24,000 (married persons) per year will be considered.

The last Notice of Assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income.

Priority in selection will be given to the classes in the order given above. Variation from the above grouping will be considered if applicants produce satisfactory evidence of cash reserve at their disposal or of their ability to develop the land. The unit of allocation will be 10-20 acres.

6 Tenure will be under the Land Development Ordinance. The Annual payment will be 4 per cent of the unimproved value of the land.

7 The land is suitable for paddy cultivation but is not irrigable. The selected applicants will be required to develop the lands in crops according to an approved programme of development.

Any further particulars regarding application or tenure can be had from the Government Agent, Batticaloa District.

L C ABULPRAGASAM,
for Government AgentThe Kachcheri,
Batticaloa July 14, 1956.

Schedule of Lands

D R. O's Division. Panama Pattu
Village Pottuvil
Extent available 2,000 acres manavari land
Crops for which land is suited Paddy

FORM OF APPLICATION

Application for an allotment of Crown land from the Village Pottuvil

- 1 Name of Applicant and Address _____.
- 2 Permanent Residence _____.
- 3 Occupation _____.
- 4 Whether Ceylonese _____.
- 5 Whether married or not and number of dependents _____.
- 6 Annual income according to the last notice of assessment by the Income Tax Department _____.
- 7 What cash reserves are there, if any. _____.
- 8 Particulars of private land owned and how utilized _____.

High land	Paddy land
A R P	A. R P
_____	_____

- 9 Particulars of any Crown lands held on lease or under the L D O and how utilized _____.
- 10 Amount prepared to be invested annually _____.

Date. _____.

Signature of Applicant.

**KEGALLA DISTRICT—SALE OF LEASE OF RIGHT TO
MINE FOR PLUMBAGO**

NOTICE is hereby given that the Government Agent, Kegalla District, (hereinafter referred to as the Government Agent) will receive tenders for the lease of the right to mine for plumbago in lot 19 in P. P. A 479, in extent 5 acres Nil Roods 10 perches, situated in Mahabage Village, Dehigampal Kotala and Lower Bulatgama, Kegalla District, for a term of five years subject to the following conditions

1. Tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tenders for Mining Plumbago" will be received at the Kegalla Kachcheri, until 12 noon on September 1, 1956, when they will be opened. All persons making tenders will be required to be present in person or satisfy the Government Agent by some duly accredited agent that the tender is made in good faith.

2. No tender below the upset premium of Rs. 100 will be accepted.

3. The person whose tender is accepted, shall forthwith pay to the Government Agent 10 per cent of the amount of his tender, and shall sign the conditions of lease on which the tender is accepted. Should such person fail either to pay the said sum of money or sign the conditions of the lease, the Government Agent, shall be at liberty to reject his tender. The balance amount of the tender shall be paid within one month.

4. On payment to the Government Agent within the time specified of the full amount of the tender, the minimum royalty for one year and the security specified at (d) below, the successful tenderer shall be entitled to be put into possession of the land and to receive an indenture of lease containing the following conditions, amongst others —

- (a) The term of the lease shall be five years with an option of renewal for a further term of five years upon such conditions as the Government Agent may consider suitable. Provided that the lessee shall be entitled to terminate the lease by giving six months notice in writing to the lessor.
- (b) The lessee shall be entitled to utilize all such timber on the land as may be required by him for purposes incidental to the lease. He shall however, not be entitled to remove any timber whatsoever from the land without the prior written permission of the Government Agent or otherwise that in accordance with the conditions of such permission.
- (c) The lessee shall not be entitled to mine for or remove any minerals other than Plumbago from the land.
- (d) The lessee shall deposit with the Government Agent a sum of Rs. 100 or more (if so required by the Government Agent) per acre as security for the due fulfilment of the conditions of the lease.

(e) The lessee shall pay as royalty to the Government Agent at the Kegalla Kachcheri, in advance on or before the first day of _____ in each year a sum of _____ Rupees calculated at the rate of Rs. 100 per acre or part thereof, of the land. Provided that if the sum calculated at 5 per centum of the value of the plumbago won from the land during the year in respect of which the aforesaid amount was paid exceeds such amount, the lessee shall pay such excess within 30 days of a notice served upon him by the Government Agent or left on the land.

(f) The lessee shall further pay in respect of such parts of the land which shall from time to time be occupied or used by the lessee under the authority of the lessee a surface rent at the rate of Five Rupees per acre per annum until such land shall cease to be occupied or used and shall be returned to its original condition. This rent shall be paid within 30 days of a notice served upon the lessee by the Government Agent or left on the land.

5. The lessee shall, when required to do so by the Government Agent, deposit a sum of Rs. 12 30 on account of the cost of the mining right diagram.

6. If at any time after the acceptance of the tender, but before the issue of the indenture of lease, it appears to the Government Agent that the calling for tenders for the right to mine for plumbago in the said land was due to some mistake or oversight, but for which the same would not have been advertised for lease, or that there is pressing need for the retention of the said land by the Crown, the Government Agent, may declare the said lease cancelled and thereupon the successful tenderer shall be entitled to a refund of any sum deposited by him, but not to compensation or any other relief whatsoever.

7. Should the successful tenderer or any attorney duly authorized by him for the purpose fail or neglect for any reason whatsoever to sign the Indenture of lease within ten days of it being presented to him for signature or of a notice in writing to present himself at a place to be specified therein to sign the said Indenture, or to pay the amount of tender, security, royalty, surface rent or the cost of mining diagram mentioned in the preceding paragraph hereof, the Government Agent shall be entitled to declare the said lease cancelled and to confiscate as liquidated damages and not as penalty any sum of money which the successful tenderer has deposited. The successful tenderer shall, thereupon, not be entitled to any refund of any sum so forfeited, nor to compensation for improvements or damages sustained, nor shall he have claims to any other relief whatsoever.

The Government Agent reserves to himself the right of rejecting or accepting any tender.

The Kachcheri,
Kegalla, July 10, 1956.

D. ALUWIHARE,
Government Agent

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ අඳුලානේ පිහිටි අක්කර ෧ ක පමණ විශාලකම ඇති වැටකෙයින් වත්ත යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට ජේ ඊ පෙරේරා ජයවර්ධන මහත්මයා අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට ටේල් පාර සහ ටේල් පාරට වෙන්කරන ලද ඉඩම, දකුණට රෝමානු කතෝලික පල්ලිය අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට මුහුද

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය කිව් 274/ජේ 56 සී 62

1956 මැයි 9 වැනි දින
කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්ගම කොට්ඨාශයේ හැටන්හි පිහිටි දරවැල්ල වත්තේ කොටසක් වූ ප්‍රමාණයෙන් පර්වස් 30 ක් පමණ වූ ඉඩමට, මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස්, නැගෙනහිරට රජයට ලබාගන්නා ලද ඉඩම (මූලික ප්ලාන් නො ෪ 2,089), බස්නාහිරට හැටන් වත්තෙන් ඇල කැණීම සඳහා ලබාගන්නා වන ඉඩමේ මායිම

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්ගම කොට්ඨාශයේ හැටන්හි පිහිටි දරවැල්ල වත්තේ කොටසක් වූ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 1, ප 18 පමණ වූ ඉඩමට, මායිම් —

උතුරට හැටන් වත්තෙන් ඇල කැණීම සඳහා ලබාගන්නා වන ඉඩමේ මායිම, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්

(3) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්ගම කොට්ඨාශයේ හැටන්හි පිහිටි හැටන් වත්තේ කොටසක් වූ ප්‍රමාණයෙන් අ 1, රු. 0, ප 2 ක් පමණ වූ ඉඩමට, මායිම් —

උතුරට සහ බස්නාහිරට, එම ඉඩමේ ඉතිරි කොටස්, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස් සහ දරවැල්ල වත්තෙන් ඇල කැණීම සඳහා ලබාගන්නා වන ඉඩමේ මායිම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ටී 347/ඇල් සී 4872

1956 ජූනි 4 වැනි දින
කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩවුලත්ගම කොට්ඨාශයේ බඟවත් තලාවේ බ්‍රිඩ්වෙල් ගමෙහි පිහිටි හැටන්-බඟවත් තලාව ප්‍රසිඬ පාරේ නො 8/4 දරණ බෝක්කුවේ සිට අඩි 250 ක් පමණ ඇතිත් පටන් ගත්තා වූ බඟවත් තලාව දෙසින් පිහිටි (බෝක්කුවට ඊසාන දිසින්) ප්‍රමාණයෙන් අක්කර 6 ක් පමණ වූ බ්‍රිඩ්වෙල් වත්තෙන් ඉඩම් කොටසට, මායිම් —

උතුරට: හැටන්-බඟවත් තලාව ප්‍රසිඬ පාර, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස්.

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ජේ 55 ඇස් 400/ඇල්. සී 4897.

1956 මැයි 8 වැනි දින
කොළඹ

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ බැද්දේවතුගොඩ නමැති ගමෙහි පිහිටි අංක ෪ 1,568 දරණ මූලික සිතියමෙහි අංක 1, 2 සහ 3 බිම් කැබලි වශයෙන් මාතර සඳහන් කර ඇති අක්කර 0, රු.ඩී 0, පර්වස් 413 ක බිම් ප්‍රමාණයකින් යුත් පත්තුවලදෙක සහ පරණ වත්ත යන ඉඩම් කැබලි

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

1956 මැයි 28 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ෪/පී/55/37

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්

සංවිධානය පිළිබඳ වැඩ බලන ඇමතිවරයාට වික්ටර් ශාර්ප් විරවිධාන රත්නායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැටුඩ විලිගත් පත්තුවේ කුරුණෑගල නගරය තුළ පිහිටි ලෝක සයිඩ් ඇස්ටරි නැමති අ 11, රු. 0, ප. 5 2/5ක විශාලත්වයක් ඇති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි බිම් ප්‍රමාණය —

උතුරට ලෝකුලගල, නැගෙනහිරට වෙවිවිනාඩි කොපරේපත් සමිතියට හිමි ඉඩම, දකුණට. ආණ්ඩුවේ බංගලාවල් ආදිය බස්නාහිරට වැට, රවුන් පාර සහ ජෝබ්ස් මහතාට හිමි ඉඩම

වික්ටර් රත්නායක, ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ වැඩබලන ඇමති

අංකය ඡේ 55 ඩී 80

1955 අප්‍රේල් 30 වැනි දින කොළඹ

අංකය ආර්/කීව් 108

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික කැලැස්ම ඒ 3,990 පිහිටීම—තිබ්බිගස්සිය

කැලැස්ම : 1

ඉඩමේ නම මොඩල් පාම් පාරේ වරිපනම් අංක 129/1 දරණ පල්ලිය ශෝඛ ශෝරකගඟවත්ත, විස්තරය අත්හරිනලද කපරුරු කළ ලීදක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා ටි ආර් දසනායක, 70, වික්ටෝරියා ඩර්ඩ්, මහනුවර, ප්‍රමාණය අ. 0, රු. 3, ප 10 30

කැලැස්ම : 2

ඉඩමේ නම මොඩල් පාම් පාරේ වරිපනම් අංක 131 දරණ ඉඩමේ කොටස, විස්තරය වත්ත, අයිතිකම් කියත්තා ඇස් තේනුවර, ග්ලෝබ් පර්නිමිනි හවුස්, මරදන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 19 53

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි පිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 28 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 අගෝස්තු 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ යෝජනා ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

සු ඒ ගුණරත්න, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූලි 10 වැනි දින කවිචේරිය, කොළඹ

අංකය කීව් 222/ඡේ/ඇල් 611/53

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජලාන් නො ඒ 3,981. ගම—උඩුගම්පොල

කැලැස්ම : 1.

ඉඩමේ නම කැටකැලගඟවත්ත, විස්තර, පොල් ඉඩම, අයිතිකම් කියත්තෝ. ඩී. ඊ කුරුප්පු තෝනාමහත්මිය, තල්ගස්මොවේ, වේගන්ගොඩ සහ ඩී ඊ ද සිල්වා තෝනාමහත්මිය, උඩුගම්පොල, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි පිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 සැප්තැම්බර් 13 වැනි දින පූර්ව හා 10ට ගම්පහ නානායකේදී මා සම්මුඛව යුතුයි

තවද 1956 සැප්තැම්බර් 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම යැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි

කේ ඩී ඇස් කතිර්ගාමනාදන්, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා

1956 ජූලි 13 වැනි දින කවිචේරිය, කොළඹ

අංකය කීව් 141

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

31 වී වගන්තිය යටතේ කරනු ලබන දැන්වීමයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කරන ඉඩම් ආණ්ඩුවට අයත් කර ගැනීම නිසා එකී ඉඩම් එකිනෙකට ගෙවනු ලබන පහත සඳහන් වන්දි මුදල් ගම්පහ පිකුච්චේ උසාවියට ගෙවන ලද බවත්, ඒ සඳහා අයිතිකම් කියන යම් අයකු හෝ අයවලුන් වේ නම් ඒ ලබාගත යුතු බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වෙනි වගන්තියේ පරිදි කොළඹ අතිරේක රජයේ සහකාර දිසාපති වන මම මෙයින් දැනුම් දෙමි

කේ ඩී ඇස් කතිර්ගාමනාදන්, කොළඹ රජයේ අතිරේක සහකාර දිසාපති

1956 ජූලි 11 වැනි දින කොළඹ

උපලෙඛනය

(1) ඉඩමේ නම රතබලේ පිහිටි ගලබොඩවත්ත, නො ඒ 3,586 වෙනි ජලාන් 3 සහ 20 වෙනි කැලැස්ම; වන්දි මුදල රු. 94 40, නඩු නො 6,796

(2) ඉඩමේ නම රතබලේ පිහිටි අර්ගගඟවත්ත, නො ඒ 3,586 වෙනි ජලාන් 10 වෙනි කැලැස්ම, වන්දි මුදල රු. 146, නඩු නො 6,795

(3) ඉඩමේ නම රතබලේ පිහිටි තොටුපොලවත්ත, නො ඒ 3,586 වෙනි ජලාන් 19 වෙනි කැලැස්ම, වන්දි මුදල රු. 51 70, නඩු නො 6,794

(4) ඉඩමේ නම රතබලේ පිහිටි වෙලබොඩවත්ත, නො ඒ 3,586 වෙනි ජලාන් 21 වෙනි කැලැස්ම, වන්දි මුදල රු. 254 60, නඩු නො 6,793

අංකය කීව් 163

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

31 වී වගන්තිය යටතේ කරනු ලබන දැන්වීමයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කරන ඉඩම් ආණ්ඩුවට අයත් කර ගැනීම නිසා එකී එකිනෙකට ගෙවනු ලබන පහත සඳහන් වන්දි මුදල් ගම්පහ පිකුච්චේ උසාවියට ගෙවන ලද බවත්, ඒ සඳහා අයිතිකම් කියන යම් අයකු හෝ අයවලුන් වේ නම් ඒ ලබාගත යුතු බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වෙනි වගන්තියේ පරිදි කොළඹ රජයේ අතිරේක සහකාර දිසාපති වන මම මෙයින් දැනුම් දෙමි

කේ ඩී ඇස් කතිර්ගාමනාදන්, රජයේ අතිරේක සහකාර දිසාපති

1956 ජූලි 11 වැනි දින කොළඹ

උපලෙඛනය

ඉඩමේ නම වතුරගම පිහිටි අරබන්දනකුඹුරෝන් කොටසත්, නො ඒ 3,828 වැනි ජලාන් 3 වැනි කැලැස්ම, වන්දි මුදල රු. 10, නඩු නොමරය 6,799

අංකය නිව් 206

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

31 වන වගන්තිය යටතේ කරනු ලබන දන්වීමයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කරන ඉඩම් ආඥාවට අයත් කර ගැනීම නිසා එහි එකිනෙකට ගෙවනු ලබන පහත සඳහන් වන්දි මුදල් ගම්පහ පිහිටි උසාවියට ගෙවන ලද බවත්, ඒ සඳහා අයිතිකම් කියන යම් අයකු හෝ අයවලුන් වේ නම් ඒ ලබාගත යුතු බවත් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වෙනි වගන්තියේ පරිදි කොළඹ රජයේ අතිරේක සහකාර දිසාපති වන මම මෙයින් දනුම් දෙමි

හෝ වි ඇස් තනිව ගන්නාදත්, රජයේ අතිරේක සහකාර දිසාපති

1956 ජූලි 12 වැනි දින කොළඹ

උපලෙඛනය

ඉඩමේ නම නිකවල සහ මිවිලම පිහිටි වලම්විටෙන් කොටසක්, කොළ 3,796 වෙනි පැලැන් 12 වෙනි කැබැල්ල, වන්දි මුදල රු 10, නඩු නොමරය 6798

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පි පි ඒ 2,346 පිහිටීම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොටසකයේ දිගුල කෝරළේ අඟුමගොව්ව ගමේ

කැබැල්ල: 1.

ඉඩමේ නම සටන්වත්ත, විස්තරය අවුරුදු 60ක් වූ හෝ සහ අවුරුදු 60ක් වූ හෝ පළුරු 2ක් ඇති මුඩුබිම සහ සිරි ගොඩනැගිල්ලක් අයිතිකම් කියන්නෝ එහි බඩලිවි අමරසූරිය මහතා, සීමාසහිත අමරසූරිය මහත්වරු, 49/17, හෝල් පේස්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 3, ප 39 82යි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 27 වැනි දින අපර භාග 3ට සටන්වත්තේ කන්තෝරුවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අගෝස්තු 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දනුම්දිය යුතුයි

හි ඇල් පනම්බලන, ප්‍රාදේශික ඉඩම් නිලධාරීතුමා

1956 ජූලි 11 වැනි දින කව්වේරිය, නුවරඑළිය

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් සිතියමේ අංක 2,344 පිහිටීම—මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොටසකයේ දිගුල කෝරළේ තලවකුලේ (කොටසක්)

කැබැල්ල 1.

ඉඩමේ නම තලවකුලේ වත්ත; විස්තරය හෝ, අවුරුදු 60, අයිතිකම් කියන්නෝ සීමාසහිත තලවකුලේ වතු සමාගම (එස්.එස්.එස්. සීමාසහිත පෝර් ඉස්ට්ට්ට් සහ සමාගම, කොළඹ); ප්‍රමාණය අ 2, රු 2, ප 66

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 අගෝස්තු 27 වැනි දින පූ හා 10ට තලවකුලේ වත්තේ කන්තෝරුවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අගෝස්තු 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දනුම්දිය යුතුයි

හි ඇල් පනම්බලන, ප්‍රාදේශික ඉඩම් නිලධාරීතුමා

1956 ජූලි 11 වැනි දින කව්වේරිය, නුවරඑළිය

මේ සම්බන්ධ සියළු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න අංකය ඇල් 37/37

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක්, එනම්, ගිංගහ පලඟුල් වැළැක්වීමේ යෝජනා ක්‍රමය යටතේ නොමර 5හ දරණ තෙලිකඩ වේල්ල සහ නාගර ඇල සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1955 ඔක්තෝබර් 27 වැනි දින නම්වර පේ 55 ඇල් 14 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1955 නොවැම්බර් මස 18 වැනි දින නම්වර 10,860 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයෙහි පළ කරන පරිදි

ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තැනගේ කොටසකය ගබඩා පත්තුව, ගම්මුලාදැනි කොටසකය තෙලිකඩ සහ හොරගම්පිටිය; ගම් තෙලිකඩ සහ හොරගම්පිටිය

කැබැල්ලේ අංකය ඒ 1,615 දරණ මූලික කැබැල්ල

කැබැල්ල: 1.

ඉඩමේ නම දෙරගොබැල්ල, විස්තර වේල්ලෙන් කොටසක් අයිති බිම්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 99

කැබැල්ල: 2.

ඉඩමේ නම දෙරගොබැල්ල, විස්තර වේල්ලෙන් කොටසක් අයිති කුඹුර සහ ඇල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 342

කැබැල්ල 3

ඉඩමේ නම දුරුගේවත්ත, විස්තර වත්තේ පොල්ගස් 4ක්ද කොස් ගසක්ද පුවක් ගස් 28ක් සහ වේල්ලෙන් කොටසක්ද ඇතුළත් ව තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 41

එකතුව: අ. 0, රු. 1, ප. 8.2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 5 වැනි දින පෙරවරු 9ට තෙලිකඩ රජයේ කණිෂ්ඨ පාසලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 අගෝස්තු 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින්, තමා විසින් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලයලත් අයවලුන් විසින් හෝ, පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අයිතිවාසිකම් සඳහා කීරීමට අදාලවන මජ පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අංක ඒ 1,615 දරණ මූලික කැබැල්ලේ පිටපතක් බැලීම සඳහා තෙලිකඩ ගම් මුලාදැනි තැනගේ නායකයාගේ තැන්පත් කර ඇත

හැම්. එම්. සිල්වා, ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීතුමා.

1956 ජූලි 14 වැනි දින කව්වේරිය, ගාල්ල

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දත් විමස

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, බිට්/සයික්දමරුදු ආණ්ඩුවේ දෙමළ පිටිම් පාසැල විශාල කිරීම උදෙසා පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම්

ලබාගැනීමට බලපොරොත්තු වන ඉඩම්වල විස්තර —

මූලික පැලැන එ'1,240 ගම්—සායන්දමරුදු 4 වැනි කොටස

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මාවඩවලවු; විස්තරය අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 5ක්ද අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 5ක්ද තාවකාලික මැටි ගෙයක් හා බැම්මෙන් බැඳුණු ලිදක් ඇති වත්ත; අයිතිකම් කියත්තා සායන්දමරුදු 4 වැනි කොටසේ පදිංචි ආදම්බාවා මරියන් කන්ඩු, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 105.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම මාවඩවලවු, විස්තරය අවුරුදු 10-15ක් වයස ඇති පොල් ගස් 7ක්ද තාවකාලික මැටි ගෙයක් හා බැම්මෙන් බැඳුණු ලිදක් ඇති වත්ත; අයිතිකම් කියත්තා සායන්දමරුදු 4 වැනි කොටසේ පදිංචි ආදම්බාවා මරියන් කන්ඩු, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 94.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මාවඩවලවු, විස්තරය අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 10ක්ද අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 2ක් හා තාවකාලික පොල් අතු පැලක් ඇති වත්ත. අයිතිකම් කියත්තා සායන්දමරුදු 4 වැනි කොටසේ පදිංචි ආදම්බාවා මරියන් කන්ඩු, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 179

කැබැල්ල : 4.

ඉඩමේ නම මාවඩවලවු, විස්තරය අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 12ක්ද අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 5ක්ද අවුරුදු 3ක් වයස ඇති පොල් පැලක්ද අවුරුදු 8ක් වයස ඇති කොස් ගහක්ද අවුරුදු 2ක් වයස ඇති අඹ ගහක්ද තාවකාලික මැටි ගෙයක් හා බැම්මෙන් බැඳුණු ලිදක් ඇති වත්ත; අයිතිකම් කියත්තා සායන්ද මරුදු 4 වැනි කොටසේ පදිංචි මොහමඩ් හරිප් පේ වාතුම්මා, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 179.

කැබැල්ල : 5

ඉඩමේ නම මාවඩවලවු, විස්තරය අවුරුදු 10-15ක් වයස ඇති පොල් ගස් 11ක්ද අවුරුදු 6ක් වයස ඇති පොල් ගස් 4ක්ද අවුරුදු 15ක් වයස ඇති අඹ ගහක්ද තාවකාලික මැටි ගෙයක් හා බැම්මෙන් බැඳුණු ලිදක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා සායන්දමරුදු 4 වැනි කොටසේ පදිංචි ඒ එච් ඇම් සම්ප්‍රසිත් හා ආදම්බාවා හරිප් උම්මා, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 122

කැබැල්ල : 6

ඉඩමේ නම මාවඩවලවු; විස්තරය අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 7ක්ද අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් 7ක්ද තාවකාලික ගෙයක් හා කඩයක් හා බැම්මෙන් බැඳුණු තාවකාලික ලිදක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා සායන්දමරුදු 4 වැනි කොටසේ පදිංචි ආදම්බාවා මරියන් කන්ඩු, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 13

කැබැල්ල : 7.

ඉඩමේ නම මාවඩවලවු හෙවත් පහයඩි වලවු, විස්තරය අවුරුදු 20ක් වයස ඇති පොල් ගස් 44ක්ද අවුරුදු 20ක් වයස ඇති තල් ගස් 2ක්ද අවුරුදු 20ක් වයස ඇති අඹ ගහක් 3ක් හා බැම්මෙන් බැඳුණු ලිදක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා සායන්දමරුදු 6 වැනි කොටසේ පදිංචි ආදම්බාවා මරියන් කන්ඩු මොහමඩ් මීරාසසිලු, ප්‍රමාණය අ. 0, රු. 1. ප. 182

කැබැල්ල : 8.

ඉඩමේ- නම: නරුවිලියඩවලවු; විස්තරය අවුරුදු 3-20ක් වයස ඇති පොල් ගස් 32ක්ද අවුරුදු 6ක් වයස ඇති අඹ ගහක්ද තාවකාලික ගෙයක් හා බැම්මෙන් බැඳුණු ලිදක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා: සායන්දමරුදු 4 වැනි කොටසේ පදිංචි ආදම් බාවා මොහමඩ් වනිපා සහ ඇස් සේරා උම්මා; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 19.8.

කැබැල්ල : 9.

ඉඩමේ නම නරුවිලියඩවලවු, විස්තරය අවුරුදු 15ක් වයස ඇති පොල් ගස් 10ක්ද අවුරුදු 15ක් වයස ඇති තල් ගහක්ද අවුරුද්දක් වයස ඇති තල් ගස් පැල 17ක්ද සියලුකිසි ගෙයක් හා බැම්මෙන් බැඳුණු ලිදක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා සායන්දමරුදු 4 වැනි කොටසේ පදිංචි සාවුල්ගම්පු කතිසබ්බි; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 196

එකතුව: අ. 1, රු. 0, ප. 18.2.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 20 දිනට පෙර 4 වැනි දින අපරාධය 3ට බිම්/සායන්දමරුදු ආණ්ඩුවේ දෙමළ පිටිම් පාසැලේදී මා සම්මුඛව සලකුයි

තවද 1956෧෪ අගෝස්තු 24 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු සැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

අයිතිවාසිකම් ගැන තිබෙන සියලුම ලියවිලි විභාගයේදී මා ඉදිරියේ පෙනවිය යුතුයි

ඇල් පී අරුල්ප්‍රහසම්,
ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ජූලි 12 වැනි දින
කම්බේරිය, මඩකලපුව.

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

අවසරපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දැන්වීමයි

මධ්‍යම පංක්තියේ ලාංකිකයන් සඳහා

මෙහි පහත දක්වෙන ඉඩම් සඳහා වූ ඉල්ලුම්පත්‍ර කල්පනාවට ගනු විභිසන් කොටස් වශයෙන් ඒ ඉඩම්වලට අවසරපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිසත් මිද්දෙකියේ ගම්බද උසාවියේදී 1956 ඔක්තෝබර් 9 වැනි අභ්‍යරුවාදු උදේ 9ට, 1935෧෪ අංක 19 දරණ ඉඩම් සමුහ කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කම්බේරියක් ගම්බන්තොට දිසාපතිතුමා විසින් පවත්වන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

මෙම ඉඩම් දෙනු ලබන්නේ ගම්බන්තොට දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර ගිරුවා පත්තුවේ පදිංචි මධ්‍යම පංක්තියේ ලාංකිකයන් යැයි ගැනෙන අයට පමණකි සියලුම ඉල්ලුම්පත්‍ර ගම්බන්තොට දිසාපතිතුමා වෙත ගම්බන්තොට කම්බේරියට 1956 ජූලි 20 දිනට පෙර ලැබිය යුතුයි

සෑම ඉල්ලුම්කරුවෙක්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට කියෝපිතයකු එවිය යුතුයි. ඉල්ලුම්කරු, නියෝජිත යන දෙදෙනාගෙන් එක්කෙනෙකුවත් ඉඩම් කම්බේරියට නොපැමිණියොත් තම ඉල්ලීම සම්බන්ධයෙන් ඉල්ලුම් කරු තවදුරටත් ක්‍රියා කිරීමට අකමැති බව දිසාපතිතුමා විසින් සලකනු ලැබේ

මෙහි ඉඩම් කම්බේරිය පිළිබඳ තවදුරටත් දැනගතයුතු කරුණු යමක් ඇතොත් එය ගම්බන්තොට දිසාපතිතුමාගෙන් විභාග කළ යුතුයි සියලුම ඉල්ලුම්පත්‍ර, නියමිත ආකාරී පත්‍රයට අනුකූලවිය යුතුයි මේ සඳහා අවශ්‍ය ආකාරී පත්‍ර (පෝර්ම් කොළ) ගම්බන්තොට කම්බේරියෙන් හෝ නැගෙනහිර පළාතේ ප්‍රාදේශීය ආදායම් පාලක නිලධාරීන්ගෙන් කායඝාලයෙන්ද ලබාගත හැක.

ටී පී ඒ පෙරේරා,
දිසාපතිතුමා වෙනුවට.

1956 ජූලි 14 වැනි දින
කම්බේරිය, ගම්බන්තොට

දීමට යන ඉඩම්වල විස්තර

අංක 401 දරණ අවසාන ගම් සිතියම ගම්—මුරුන්ගහස්සය, නැගෙනහිර ගිරුවා පත්තුව

කැබැල්ලේ අංකය - 161 දරණ කැබැල්ලෙන් කොටසක්, මේ ඉඩම්වලට සුදුසු වැවිලි පොල් ආදිය, ප්‍රමාණය දල. වශයෙන් : අක්කර 250යි.

අංකය ඇල්. පේ 854

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පොළොන්නරුව පරාක්‍රම සමුද්‍ර ව්‍යාපාරයේ (ඩී) කොටසෙහි පල්ලි වාසල් මුත්තේන සංගමයේ භාරකාරයන් වන නගරී සේගු මොහමඩ්, අදම් බාවා නගරී සහ උමරු ලෙබ්බේ ඉස්මායිල් ලෙබ්බේ යන මොවුන් මුස්ලිම් දෙවස්තෘයක් සෑදීම පිණිස, පොළොන්නරුව දිස්ත්‍රික්කයේ පරාක්‍රම සමුද්‍ර ව්‍යාපාරයට අයත් (ඩී) කොටසෙහි පිහිටි අංක 33 දරණ වාරිමානී මැතිමේ ප්‍රාථමික ප්ලාන් අ 1, රු 3, ප 30 පමණ ඇති අංක 72 දරණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ල බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි.

2. මේ සඳහා දීමට ඉඩම් නිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ල දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ. ඒ කොන්දේසි වලින් සමහරක් මෙසේ ය —

- (අ) කාලය අවුරුදු 30 යි,
- (ඉ) බද්ද අවුරුද්දට රුපියල් 5 00 යි;
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ පටන් අවුරුදු 2ක් ඇතුළතදී මේ ඉඩමේ මුස්ලිම් දේවස්තෘයක්, පොළොන්නරුවේ ආණ්ඩුවේ ඒජන්තාණයේ සිත්තන්තා පරිද්දෙන් ඉදිකරවිය යුතුය,
- (ඵ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව මුස්ලිම් දේවස්තෘයක් ඉදිකරවීමට පාවිච්චි කළ යුතුය

3. මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදියයුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස තැත් නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බබ්ලිබ් බබ්ලිබ් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 ජූලි 20 වැනි දින
ඉඩම් කොමසාරිස් කාර්යාලය,
කොළඹ

අංකය ඇල්. ඇස් 3479.

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මැදකරවීම ඉම සංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන බෝලස් හෙන්රි විජයවර්ධන තෙන්නකෝන්, මල්ලට තත්තිරිගේ ප්‍රේම රත්න, වර්නකුලයේ ලනේරිස් අප්පු යන මොවුන් සමිති ශාලාවක් සෑදීම පිණිස, රත්නපුර දිස්ත්‍රික්කයේ කරවීම පිහිටි 39 වැනි අවසාන මේ පිඹුරයට අයිති 630 වැනි බිම් කට්ටියේ අත්කර කාලක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැවින් මහජනයාට මෙයින් දන්වමි

2. මේ සඳහා දීමට ඉඩම් නිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ල දීමටද ආණ්ඩුවේ අදහස තිබේ. ඒ කොන්දේසි වලින් සමහරක් මෙසේ ය. —

- (අ) කාලය අවුරුදු 5 යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1 25,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ සමිති ශාලාවක් රත්නපුර ආණ්ඩුවේ ඒජන්තාණයේ සිත්තන්තා පරිද්දෙන් ඉදිකරවිය යුතුය
- (ඵ) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව සමිති ශාලාවක් ඉදිකරවීමට පාවිච්චි කළ යුතුය

3. මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදියයුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළහොත් මිස තැත් නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බබ්ලිබ් බබ්ලිබ් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

1956 ජූලි 20 වැනි දින
කොළඹ

ඉඩම් කඩවේරියේ දන්වීමයි

පහත පෙනෙන ලේඛනයේ සඳහන් ආණ්ඩුවේ ඉඩම් දීමට ඉල්ලුම් පත් කැඳවනු ලැබේ.

2. සියලුම ඉල්ලුම් පත්‍ර මෙහි පහත දී තිබෙන අයදුම් පතේ විස්තර ප්‍රකාරයට සම්පූර්ණ කොට මබකලපුව දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා වෙත, 1956 අගෝස්තු 7 වැනි දිනට හෝ ඊට පෙර, ලැබෙන්නට සැලැස්විය යුතුයි.

3. ඉඩම් ලබාගැනීමට සුදුසු අයදුම්කරුවන් තෝරා ගැනීම පිණිස මබකලපු දිසාපති කාර්යාලයේදී, 1956 අගෝස්තු 10 වැනි දින පෙරවරු 9ට, ඉඩම් කඩවේරියක් පවත්වනු ලැබේ. සියලුම අයදුම් කරුවන් ඉඩම් කඩවේරියට පැමිණෙන්නට උවමනා බවත් එසේ පැමිණෙන්නට නොගැනී නම් තමන් වෙනුවට බලය ලත් කෙනෙක් ලියවිල්ලකින් පෙනී සිටිය හැකි බවත් දන්වමි. ඉල්ලුම්කරු හෝ දෙනෙකු ලියවිල්ලකින් බලයලත් යම් කෙනෙකු ඉඩම් කඩවේරියේ පෙනී සිටියේ නැත්නම් ඉල්ලුම්කරු ඉඩම් ලබාගැනීමට බලාපොරොත්තුවක් නැති ලෙස සලකනවා ඇත

4. ඉඩම් දීමට තෝරා ගත් සියලුම අයදුම්කරුවන් තමන්ට දන්වූ වසාම තමන්ට දෙන්නට යන ඉඩමට අත්කරයකට රුපියල් තුන (3) බැගින් බද්දට වුවමනා බව දන්වමි. ඉඩම් මැනීමට නුවුවමනා විශදම් ආණ්ඩුවට දැරීමට අයදුම්කරුගේ නොයැලකිලි කමින් සිදු වුවහොත් ඉහත බද්ද මුදල ආපසු නොදෙන බව දන්වමි. එසේ බද්ද ලද මුදල් යම් කෙනෙකුට දීමට හෝ නොදීමට ඉඩම් කොමසාරිස්වරුන් තීරණය කළොත් එම තීරණය අත්හිම තීරණයයි

5. ගොවිකම් පාසැලක් සමත් වූ ශිෂ්‍යයන්ගෙන් සහ අවුරුද්දකට ආදායම් රුපියල් 12,000කට වැඩි නොවෙන අවිවාහක හෝ අවුරුද්දකට ආදායම් රුපියල් 24,000කට වැඩි නොවෙන විවාහක අයදුම්කරු වන්නේ අයදුම් පත්‍ර සම්බන්ධව පමණක් සලකා බලනු ලැබේ.

අන්තිම වරට ආදායම් තක්සේරු කරන දෙපාර්තමේන්තුවෙන් ලැබුණු තක්සේරු පත තමාගේ ආදායම් බද්දු කිරීම පිණිස ඉඩම් කඩවේරියේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

ඉහත සඳහන් පත්ති පිළිවෙලට තෝරා ගැනීම පවත්වනවා ඇත. ඉල්ලුම්කරු තමන්ට වෙන් කරන ලද තැන්පත් මුදල් තිබෙන බව මට වැටහීමට කැණු පෙන්නුවොත් සහ ඔවුන්ගේ ඉඩම් දියුණු කිරීමට සමත් කමක් ඇති බව මට හැඟී ගියහොත් ඉහත සඳහන් පත්ති යනුවෙන් නොපිළිපැද එයින් වෙනස්ව තෝරීම පවත්වනවා ඇත. දෙන ඉඩමේ ප්‍රමාණය අත්කර 10ක් සිට 20ක් වේ

6. ඉහත කී අයදුම්කරුවන්ට ඉඩම් ඉඩම් සංවර්ධනය පණතේ ප්‍රකාර ඉඩම් දෙනු ලැබේ. අවුරුද්දකට ඉඩම් වැඩි දියුණු නොමැති වටිනාකම හැරියට තක්සේරු කළ අයුරු සියයට 4 බැගින් ඉඩම් ලබා ගත් තා අයින් විසින් ගෙවිය යුතුයි

7. සඳහන් ඉඩම්වල වැටීමට සුදුසු බෝග වී බවද තමුත් ඉඩම් දීමට තෝරාගන්නා අයවලුන් විසින් ඒ ඉඩම්වල සංවර්ධන වැඩ පිළිවෙලට අනුව බෝග වැවිය යුතුයි. ඒ ඉඩම් වලට වාරිමානියෙන් වතුර ලබාගන්නට නොහැක

8. බදු දීමේ කොන්දේසිය යනාදිය හෝ ඉල්ලුම් කිරීම ගැන තව දුරට විස්තර වුවමනා නම් මබකලපුව දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා හෝ ලබාගත හැක.

ඇල් සී අරුල් ප්‍රසාඩ්,
දිසාපතිතුමා වෙනුවට

1956 ජූලි 14 වැනි දින
කඩවේරිය, මබකලපුව

ඉඩම්වල ලේඛනය

ප්‍රාදේශීය ආදායම් නිලධාරීතුමාගේ කොටසාශය—පානම පන්තුව, ගම—පොතුමල, දීමට තිබෙන ඉඩම් ප්‍රමාණය—අත්කර 2,000ක පමණ මානාවාරි ඉඩමය, වැව්වලට සුදුසු බෝග—වී

යොතුම්ල යන ගමේ ආණ්ඩුවේ ඉඩම් ලබාගැනීමේ අයදුම් පත්‍රය

- (1) අයදුම්කරුගේ නම සහ ලිපි ලිඛන පිළිවෙල. ————
- (2) සදකාරික පදිංචි ස්ථානය ————
- (3) රකෂාව ————
- (4) ලාංකිකයෙක්ද යන වග ————
- (5) විවාහකද? තමාගෙන් යැපෙන්නට සිටින ගණන ————
- (6) ආදායම් දෙපාර්තමේන්තුව පසුගිය වාරයට තක්සේරු කළ අයුරු අවුරුද්දකට ආදායම් කියද? ————
- (7) තැන්පත් කර තිබෙන මුදල කොපමණද? ————
- (8) පුද්ගලිකව අයත් ඉඩම්වල විස්තර ගා එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග—

ගොඩ ඉඩම් අ — රු — ප —
මඩ ඉඩම් අ — රු — ප —

(9) ආණ්ඩුවේ ඉඩම් බදු හෝ ඉඩම් සංවර්ධන ක්‍රමය යටතේ අයත් ඉඩම්වල විස්තරයක්, එය කුමන අන්දමට ප්‍රයෝජන ගන්නෙහිද යන වග—

ගොඩ ඉඩම් අ — රු — ප —
මඩ ඉඩම් අ — රු — ප —

(10) අවුරුදු පතා මේ වෙනුවෙන් තැන්පත් කිරීමට කැමති මුදල් කොපමණද? ————

ඉල්ලුම්කරුගේ අත්සන
දිනය ————

பகுதி III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி சீ பீ த சிலவா ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு
1956 ம ஆர் மே 9 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

} QA 274/J/56 C/62

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலப்பிறி கோளன், அங்குலான என்னும் கிராமத்தில், வெற்றுகேயியாவத்த என்னும் காணியிலிருந்து சுமார் ஒரு ஏக்கர் நிலம் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திரு ஜெ இ பெரா ஜெயவாதுகுகுசு சொந்தமான காணி, கிழக்கு நெயில் பாதையும், அதற்குரிய பிரத்தியேக இடம், தெற்கு ரேமன கத்தோலிக்க சபைக்குச் சொந்தமான காணி, மேற்கு கடல்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலல் பேர்சிவல் டி சிலவா ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஆர் மே 8 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L D 4897
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 S 400

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உட புலத்தம் பிரிவு அதிகாரியின் பகுதி, பொகவனத்தலாவ, பிறிடலெல கிராமத்திலுள்ள (பாலத்தின் வட கிழக்கு பக்கமாக) ஹட்டன் பொகவனத்தலாவ ரோட்டில் 8½ இலக்கப் பாலத்திலிருந்து 250 அடி தூரத்திலிருக்கும் ஒரு முனை தொடக்கமுள்ள பிறிடலெல தோட்டத்தின் சுமார் 6 ஏக்கர் விசாலமுள்ள ஒரு நிலப்பகுதி இதன் எல்லைகள் பின்வருவன —

வடக்கு ஹட்டன் பொகவனத்தலாவ பி டபிளயு டி ரோட்டு, கிழக்கு, தெற்கு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகங்கள

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலல் பேர்சிவல் த சிலவா ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,

கொழும்பு, நிலமும், நில அபிவிருத்தி மந்திரி
1956 ம ஆர் ஜூன் 4 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L D 4872
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 T 347

காணியின் விபரம்

(1) கண்டி மாவட்டம், உட்புலத்தம் ஹட்டனிலிருக்கும் சுமார் 30 போசல விசாலமுள்ள தரவெல்ல தோட்டம் எனப்படும் காணியின் ஒரு பகுதி இதன் எல்லைகள் பின்வருவன —

வடக்கு, தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகங்கள், கிழக்கு அரசாங்கத்திற்கு எடுக்கப்பட்ட காணி (P P A 2089) மேற்கு ஹட்டன் தோட்டத்திற்கு பிரேரிக்கப்பட்ட வாயக்கால் அடையாளம்

(2) கண்டி, மாவட்டம், உட்புலத்தம், ஹட்டனிலிருக்கும் சுமார் 0 ஏ 1 ரூ 18 போசல விசாலமுள்ள தரவெல்ல தோட்டம் எனப்படும் காணியின் ஒரு பகுதி இதன் எல்லைகள் பின்வருவன —

வடக்கு ஹட்டன் தோட்டத்திற்கு பிரேரிக்கப்பட்ட வாயக்கால் அடையாளம் கிழக்கு தெற்கு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகங்கள்

(3) கண்டி மாவட்டம், உட்புலத்தம், ஹட்டனிலிருக்கும் சுமார் 1 ஏ, 0 ரூ, 2 போசல விசாலமுள்ள ஹட்டன் தோட்டம் எனப்படும் காணியின் ஒரு பகுதி இதன் எல்லைகள் பின்வருவன —

வடக்கு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பாகங்கள், கிழக்கு, தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகங்களும், தரவெல்ல தோட்டத்திற்கு பிரேரிக்கப்பட்ட வாயக்கால் அடையாளமும்

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலல் பேர்சிவல் த சிலவா ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பீ த சிலவா,

கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1956 ம ஆர் மே 28 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LB 2208;
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J/LC/535/53

காணியின் பெயர்

மாததறைப் பிரிவு, கங்கப்பொட பத்துவில் பெத்தெவதுகொட என்ற கிராமத்தில் உள்ள A 1568 ம் இலக்க ஆரம்பப்படத்தில் 1, 2, 3 ம துணுகளாக அளந்து விவரிக்கப்பட்ட, ஏ 0, ரூ 0, ப 4-13 விசாலமான பன்னவல் டெனிய இன்னும் பரனவதக் என்று அழைக்கப்படுகின்ற மூன்று நிலத்தணடுகள்

• இல LA/P/55/37

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினா படியும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி பதில் மந்திரி கிடா காவின் வீரவாதன் இரத்தியக்க ஆகிய நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்

கிடா இரத்தியக்க,

காணி, காணி அபிவிருத்தி பதில் மந்திரி

கொழும்பு,

1956 ம ஆர் ஏப்ரல் 30 ந் உ.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/P/55/37

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்.
J 55 D 80

காணியின் விபரம்

குருநாகல் மாவட்டம், வேவுடவில்லி ஹற்பத்து, குருநாகல் பட்டணத்திலுள்ள லேகயிட எலரேட என்னும் காணியிலிருந்து ஏற்குறைப் 11-ஏக்கர் 5 2/5 போசல விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு லொகலகல், கிழக்கு செட்டிஹட்ட கோப்பறைஹுக்குரிய காணி, தெற்கு அரசாங்கத்துக்குரிய காணி (அரசாங்க வீடுகள் முதலியன), மேற்கு குளம் சுற்று வீதியும் திரு B C யொப்பல் எனப்படுகுகுரிய காணியும்

இல R/Q 108

QA 141

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இததால் அறிவிக்கின்றேன் எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிலவரும் அடவணையில் காட்ப்பட்டிருக்கும் காணிக்ரு உரிதது உடைநதையுள்ளவர்கள் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அடவணையில் காட்ப்பட்ட நஷ்டாடு பங்குபணத்தை கம்பகா கோட்டில் கட்டபட்டிருக்கிறதென்று 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 31 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாங்க அதிபர் க வீ சி கதிராகாமநாதன் ஆகிய நான் இததால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

பிரதமபட இல A 3900 இருக்குமிடம்--திம்பிரிகசியாய

க வீ சி கதிராகாமநாதன், கூட்டு உதவி அரசாங்க அதிபர்

துண்டு 1

காணியின் பெயர் பள்ளியக்கொட கொற்ககலாவதத, வரிமதிப்பு இல 129/1, மொடல் பாம் ரோட, விபரம் கட்டப்பட்ட பாவியிலலாத ஒரு கிணற்றைக் கொண்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் ரி ஆர் தசநாயக்க, 70, விகடோரியா டிஸ்ட்ரிக், கண்டி, விசாலம் ஏ 0, ரூ 3, ப 10 30

கொழும்பு கச்சேரி, 1956 ம ஆண்டு ஜூலை 11 ந் உ.

அடவணை

காணி 1 கல்பொடவத்தை எனலும் காணி, றட்டம் பாவிலுள்ளது துண்டு 3 ம 20 ம, பட இல பி பி எ 3586, தொகை ரூபா 91 40, வழக்கு இல கம்பகா கோட்டு வழக்கு இல 6796

துண்டு 2

காணியின் பெயர் மொடல் பாம் ரோட்டின் வரிமதிப்பு இல 131 ன பகுதியையுடைய வளவு, விபரம் தோட்டம், உரித்தாளியின் பெயர், எஸ் தெனுவரா, குளோப் போலிஷிங் கவுஸ், மருதானை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 19 53

காணி 2 அம்பகாவிறற எனலும் காணி, றட்டம்பாவிலுள்ளது. துண்டு 10 ம, பட இல பி பி எ 3586, தொகை ரூபா 146 00, வழக்கு இல கம்பகா கோட்டு வழக்கு இலக்கம் 6795

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ந் திகதி காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியின் அவாக்குள்ளுள்ள உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்டாடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

காணி 3 தொட்டுபலவத்த எனலும் காணி, றட்டம்பே எனலும் கிராமத்திலுள்ளது, துண்டு 19, பட இல 3586, தொகை ரூபா 51 70, வழக்கு இல கம்பகா கோட்டு வழக்கு இல 6794,

காணி 4 வெல்பொடவத்தை எனலும் காணி, றட்டம்பே எனலும் கிராமத்திலுள்ளது, துண்டு 21 ம, பட இல 3586; தொகை ரூபா 254 60, வழக்கு இல கம்பகா கோட்டு வழக்கு இல 6793

QA. 206

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

கொழும்புக் கச்சேரி, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு 1956 ம ஆண்டு ஜூலை 10 ந் உ.

இல QA 222/LG/611/55

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

பிலவரும் அடவணையில் காட்ப்பட்டிருக்கும் காணிக்ரு உரிதது உடைநதையுள்ளவர்கள் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அடவணையில் காட்ப்பட்ட நஷ்டாடு பங்கு பணத்தை கம்பகா கோட்டில் கட்டபட்டிருக்கிறதென்று 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 31 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாங்க அதிபர் க வீ சி கதிராகாமநாதன் ஆகிய நான் இததால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இததால் அறிவிக்கின்றேன்

கொழும்பு கச்சேரி, 1956 ம ஆண்டு ஜூலை 12 ந் உ.

க வீ சி கதிராகாமநாதன், கூட்டு உதவி அரசாங்க அதிபர்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அடவணை

காணி வலோவிறற நிக்கவல், ஒவிறறிகமத்திலுள்ளது, துண்டு 12, பட இல 3796, தொகை ரூபா 10, வழக்கு இல கம்பகா கோட்டு வழக்கு இல 6798

பிரதமபட இல பி பி எ 3981 சிராமம் உடுகம்பொல

துண்டு 1.

காணியின் பெயர் கெற்ற கெல்காவததை, விபரம் தென்னந் தோட்டம், உரித்தாளியின் பெயர் திருமதி டி இ குறுப்படி, தல்கால மொடல் வியாங்கொட, திருமதி டி இ டி சிலவா, உடுகம்பொல, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 0

QA 163

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேக்கின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ந் தேதி காலை 10 மணிக்கு கம்பகா கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு 1956 ம ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ந் திகதி காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியின் அவாக்குள்ளுள்ள உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்டாடுபற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பின்வரும் அடவணையில் காட்ப்பட்டிருக்கும் காணிக்ரு உரிதது உடைநதையுள்ளவர்கள் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் அடவணையில் காட்ப்பட்ட நஷ்டாடு பங்கு பணத்தை கம்பகா கோட்டில் கட்டபட்டிருக்கிறதென்று 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 31 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் கொழும்பு டிஸ்திரிக் உதவி அரசாங்க அதிபர் க வீ சி கதிராகாமநாதன் ஆகிய நான் இததால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

க வீ சி கதிராகாமநாதன், டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு, கொழும்பு டிஸ்திரிக்

க வீ சி கதிராகாமநாதன், கூட்டு உதவி அரசாங்க அதிபர்

கொழும்பு கச்சேரி, 1956 ம ஆண்டு ஜூலை 11 ந் உ.

அடவணை

காணி . அறபந்தன் குமபுற எனலும் காணியின் ஒரு பகுதி, வத்தறு கமலிலுள்ளது, துண்டு 3, பட இல 3828; தொகை ரூபா 10, வழக்கு இல . கம்பகா கோட்டு வழக்கு இல. 6799.

கொழும்புக் கச்சேரி, 1956 ம ஆண்டு ஜூலை 13 ந் உ.

இலக்கம்—LD 1243

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

காணியின் பெயர் தலவாக்கொல்லைத் தோட்டம் பிரதமப்படம் இல எ. 2344 துண்டு இல 1

பரப்பு ஏ 2, ரூ 2, ப 06 6, இருப்பு மத்திய மாகாணம் ஸ்ரவரெலியா டிஸ்திரிக், கொதமலைப்பகுதி டிம்புல கோழை தலவாக் கொலை சிராமத்தின் ஒரு பகுதியில், விபரம் 60 வருடத்தேயிலை; உரிதாளிகள் மெஸோஸ த தலவாக்கொலை எஸ்டேட்ஸ் கொம்பனி லிமிட்டெட், ஏஜெண்டஸ் மெஸோஸ் ஜோஸ் ஸரிவேற அனட் கொம்பனி லிமிட்டெட், கொழும்பு;

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரா மூலமாக 1956 ம ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் 27 ந தேதி காலை 10 மணிக்கு தலவாக்கொலைத் தோட்டக் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படிபடி அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் 18 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி எல் பனம்பலான, பகுதி நில உத்தியோகஸ்தர், ஸ்ரவரெலியா டிஸ்திரிக்

ஸ்ரவரெலியா கச்சேரி, 1956 ம ஆடி மீ 11 ந உ.

இலக்கம் LD 1298

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம்:—

பிரதமபட்டம் இல A 2,346 ல 1 ம இலக்க துண்டு காணியின் பெயர் சற்றை தோட்டம்

பரப்பு 0 ஏ, 3 ரூ, 39 82 போச்சல்

விபரம் 60 வருடத் தேயிலையும், திறந்த பண்படுத்தாத காணியில் இரண்டு 60 வருடச் சடைத்த தேயிலையும் ஒரு நிரந்தரக் கட்டிடமும்

இருப்பு மத்திய மாகாணம், ஸ்ரவரெலியா டிஸ்திரிக், கொதமலை பிரிவு, அதிகாரியின் பகுதி, டிம்புல கோழை, அக்கறவ சிராமம்

உரிதாளிகள் திரு எச் டிபிஷு அமரகூரிய, மெஸோஸ் அமரகூரிய லிமிட்டெட், 49/17, ஜெஸ்டை கட்டிடம், காலி முன்புறம், கொழும்பு

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 27 ந தேதி பிற்பகல் 3 மணிக்கு சற்றை தோட்டக் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படிபடி அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி எல் பனம்பலான, பகுதி நில உத்தியோகஸ்தர்,

ஸ்ரவரெலியா கச்சேரி, 1956 ம ஆடி மீ 11 ந உ.

இது சம்பந்தமாக கடிதம் வரைவோர் இக்குறிப்பிலக்கத்தைக் காட்டவும் LA/C 37

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

தெலிகட மண்டிட்டுவ நாகற அல்-கிங்கக் தண்ணீர் தடுக்கும் குஸ் திரம் 1955 ம ஆண்டு நொவம்பர் மாதம் 18 ந திகதி, 10,860 ம இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ந திகதி 55 L 14 ம இலக்க பிரகடனத்தில் கெசெற நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி —

வாங்கும் காணியின் விபரம் —

காரியாதிக்காரியின் பகுதி கங்கப்பொடத்து, சிராமத்தலைவா பகுதி தெலிகட-ஹொறகம்பிடி, சிராமம் தெலிகட-ஹொறகம்பிடி, படம் A 1,615

துண்டு 1.

காணியின் பெயர் தொற்கொடல், விபரம் மண்டிட்டுகொண்ட ஒலிட, விசாலம் ஏ 0, ரூ 0, ப 9 9

துண்டு 2

காணியின் பெயர் தொற்கொடல்; விபரம் மண்டிட்டுகொண்ட வாயக்காணும் நெல்வயலும், விசாலம்: ஏ. 0, ரூ 0, ப 3 4 2

துண்டு 3

காணியின் பெயர் றேகேவட; விபரம் மண்டிட்டுக் கொஞ்சமும், 28 பாக்குமரமும், 1 பலா மரமும், 4 தென்னேளும் கொண்ட ஒரு தோட்டம், விசாலம் ஏ 0, ரூ 0, ப 4.1, மொத்தம் ஏ 0, ரூ ரூ 1, ப 8 2.

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1956 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ந தேதி காலை 9 மணிக்கு தெலிகட அரசாங்க ஜூனியர் பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படிபடி அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடைகின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுதொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன இது சம்பந்தமாக உறுதிக்கோ, எழுத்துக்களோ உணர்விடம் இருக்குமின் விசாரணையன்று எனமுன்பவந்து காட்டுவேண்டும

தெலிகட சிராம தலைவா கந்தோரில் ஆரம்ப பட இல நெர A 1,615 ஐ பார்க்கமுடியும்

எஸ் எஸ் எச் சிலவா, காலி டிஸ்திரிக் காணி எடுக்கும் உத்தியோகஸ்தர்

காவிக் கச்சேரி, 1956 ம ஆடி மீ 14 ந உ

(இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லா கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்) குறிப்பு இல LD 3568—J/55/13/23

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

சாயந்தமருது அரசினர் தமிழ் ஆண்பாடசாலையை விசாலிப்பது எனலும் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

A 1240 ம ஆரம்பப்படம் சாயந்தமருது 4 ம குறிச்சிக் சிராமம்

துண்டு 1.

காணியின் பெயர் மாவடிவளவு; விபரம் 15 வருட 5 தென்னையும், 10 வருட 5 தென்னையும், ஒரு தற்காலிக மணலீரம், ஒரு கறிகின்றும் உள்ள தோட்டம்; உரிமைப்பேசுவோர்: ஆதம்பாவா அச்சுரம் A விவை உமமாவும், எல்லோரும் சாயந்தமருது 4; விசாலம். ஏ 0, ரூ 0, ப. 10 5.

துணை 2.

காணியின் பெயர் மாவடிவளவு, விபரம் 10-15 7 வருட தெனனையும், ஒரு தற்காலிக மணவீடும், ஒரு கறகிணறுமுள்ள தோட்டம், உரிமைபேசுவோர் ஆதம்பாவா, மரியங்கண்டு, சாயந்தமருது 4, விசாலம் ஏ 0, றா 0, ப 9 4

துணை 3

காணியின் பெயர் மாவடிவளவு, விபரம் 15 வருட 10 தெனனையும், 10 வருட 2 தெனனையும், ஒரு தற்காலிக ஒலைக் குடிசையுமுள்ள ஒரு தோட்டம், உரிமைபேசுவோர் ஆதம்பாவா முகமமது ஹனிபா, சாயந்தமருது 1, விசாலம் ஏ 0, றா 0, ப 17 6

துணை 4

காணியின் பெயர் மாவடிவளவு, விபரம் 15 வருட 12 தெனனையும், 10 வருட 5 தெனனையும், 3 வருட 1 தெனனையும், 8 வருட 1 பலாவும், 2 வருட 1 மாவும், ஒரு தற்காலிக மணவீடும், ஒரு கறகிணறுமுள்ள ஒரு தோட்டம், உரிமைபேசுவோர் முகமமது ஷரீபுஜெவாததுமமா, சாயந்தமருது 4, விசாலம் ஏ 0, றா 0, ப 17 9

துணை 5

காணியின் பெயர் மாவடிவளவு; விபரம் 10-15 வருட 11 தெனனையும், 6 வருட 4 தெனனையும், 15 வருட 1 மாவும், ஒரு தற்காலிகமான மணவீடும், ஒரு கறகிணறும் உள்ள ஒரு தோட்டம், உரிமைபேசுவோர் A H M சமசுதீன, ஆதம்பாவா சரீபுமமா, சாயந்தமருது 4, விசாலம் ஏ 0, றா 0, ப 12 2

துணை 6

காணியின் பெயர் மாவடிவளவு, விபரம் 15 வருட 7 தெனனையும், 10 வருட 7 தெனனையும், ஒரு தற்காலிக மணவீடும், ஒரு தற்காலிக கட்டையும், ஒரு தற்காலிக கறகிணறும் உள்ள ஒரு தோட்டம், உரிமைபேசுவோர் ஆதம்பாவா மரியங்கண்டு, சாயந்தமருது 4, விசாலம் ஏ 0, றா 0, ப 13

துணை 7

காணியின் பெயர் மாவடிவளவு அல்லது பனையடி வளவு, விபரம் 20 வருட 44 தெனனையும், 20 வருட 2 பனையும், 20 வருட 3 மாவும், ஒரு கறகிணறும் உள்ள ஒரு தோட்டம், உரிமைபேசுவோர் ஆதம்பாவா மரககாயா முகமமது மீராசாயபு, சாயந்தமருது 6, விசாலம் ஏ 0, றா 1, ப 18 2

துணை 8

காணியின் பெயர் நறுவிலியடிவளவு, விபரம் 3-20 வருட 32 தெனனையும், 6 வருட 1 மாவும், ஒரு நிரந்தர வீடும், ஒரு கறகிணறும் உள்ள ஒரு தோட்டம்; உரிமைபேசுவோர் ஆதம்பாவா முகமமது ஹனிபா, S சாராஉமமா, சாயந்தமருது 4, விசாலம் ஏ 0, றா 0, ப 19 8

துணை 9

காணியின் பெயர் நறுவிலியடிவளவு, விபரம் 15 வருட 10 தெனனையும், 15 வருட 1 பனையும், 1 வருட 17 பனையும், ஒரு நிரந்தர வீடும், ஒரு கறகிணறும் உள்ள தோட்டம், உரிமைபேசுவோர் சாவலஹபீது கதிரா பீ, சாயந்தமருது 4, விசாலம் ஏ 0, றா 0, ப 19 6

மொத்தம் ஏ 1, றா 0, ப 18 2

மேற்கூறிய தகவல்களுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அகிராம அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் (புரட்டாதி) மாதம் 4 ந்த தேதி பி ப 3 மணிகளுக்கு சாயந்தமருது அரசினர் குடியிருப்பு ஆணை பிளா டீயில் என்னுள்ளபாக வெளிப்படுத்தப்பட்டபடியும் அக்காலியில் அவர்களுக்கான உடன்கைகளின் குணமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஓகஸ்ட் (ஆவணி) மாதம் 24 ந்த தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கப்பட்டபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என்னுள்ளபாக 1956 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ந்த தேதி விசாரணைக்குக் கொண்டு வரப்படவேண்டும்

ஹா ச அருளபிரகாசம், மாக்கான அரசாட்சி ஏசுண்டு

மட்டக்களப்புக் கச்சேரி, 1956 ம் ஆண்டு ஜூலை 12 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

இல QB 127/LRO/APL/785

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும் —

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்திலும் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1956 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ந்த தேதி காலை 10 00 மணிகளுக்கு என்னுள்ள வந்த தெரியப்பட்டு,

(ஆ) அக்காலியில் தமக்குள்ள உரித்துள்ள தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ந்த தேதியன்று அல்லது அதற்குமுன் எழுத்திலும் எம்க்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கூட்டு உதவி அரசாட்சி எஜனாற் கொழுமடி டிஸ்திரிக் க லீ சி. கதிராமநாதன் ஆகிய நானே மேற்கொலிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் இத்தால் அறிவிக்கின்றேன்

க லீ சி கதிராமநாதன் டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுண்டு, கொழுமடி டிஸ்திரிக்

1956 ம் ஆண்டு ஜூலை 14 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 3580 கிராமம்—அகற்கம்

துணை 5.

காணியின் பெயர் இம்புலகஹலந்த, இம்புலகஹலந்த, விபரம் 5 வருஷம் சென்ற ஒரு பலர், 7 தெனன்கள் உள்ள தென்னந்தோட்டம்; உரித்தாளியின் பெயர், முற்றுக்கல் பெய்க்க, விசாலம் ஏ 0, றா 0, ப 11

நானாவித அறிவித்தல்கள்

இல எல 7147

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

அதில் இலங்கை ஆசிரியர் சங்க நம்பிக்கை பொறுப்பாளர்களாகிய திருவாளர்கள் W. D. பெரேரா, J D. ஆலோவாதம், J A கஜநாயகர் என்பவர்கள், கொழுமடி மாவட்டம் திம்பிரிக்கசாயா பகுதி சி எல் பி இலக்கம் 10 என்னும் கிராமத்திடப்படத்தில, லொங்டன் பிளேஸ் என்னும் இடத்திலுள்ள 2 ம் துண்டாகிய அரை ஏக்கர் நிலத்தை, அதில் ஓர் காரியாலய நிலையமும், ஓர் கூட்டமண்டபமும் நிறுவுதற்குக் குத்தகையாகத் தரப்படும் விண்ணப்பித்தலுள்ளனர்

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக கிருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு, பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடம் ஒவ்வொரு 30 வருடத்திற்கு கொடுமுறை வாடகை குறைப்பதைப்பற்றியோ கூட்டுவதைப்பற்றியோ ஆலோசனைக்கு எடுக்கப்படும்,

(ஆ) வடகை ரூபா 375/- ஒரு வருடத்திற்கு,

(இ) குத்தகை பெறுபவர்கள், குத்தகை தொகையை திகதியிலிருந்து ஒரு வருடகாலத்துள் அரசாங்க நகரமைப்புத் திட்டப் பெற்றுப் பள்ளரும், அரசாங்கக் கட்டு வேலை அதிபரும் ஆகிய இருவரும் கிருப்பிப்படுமாடியாக அந்நிலத்தில் காரியாலய நிலையத்தையும், கூட்டமண்டபத்தையும் நிறுவுதல் வேண்டும்,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள், அந்நிலத்தை, காரியாலய நிலையம், கூட்டமண்டபம், கிருப்பதற்கு வசதிகள், விளையாட்டு வசதிகள் முதலியன அமைப்பதற்கொழிய வேற்றொரு தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது,

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறுமாதம் குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்திலும் காட்டினால் அது வழங்கப்படும்

மு இராஜேந்தரா, காணி அதிகாரி,

கொழுமடி, 1956 ம் ஆண்டு ஜூலை 20 ந் உ.

இல. எல 7134

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

கொழுமடி இளம் புத்தகுருமா சங்கம், கோட்டை நகரசபை எல்லைக்குட்பட்ட வெலிக்கட என்னும் கிராமத்திலுள்ள முடிக்குரிய காணியிலிருந்து

அரை (½) ஏக்கர் நிலத்தை, அதில் ஓர் அணுதைகள் மட்டம் கட்டி அதை நடத்தும் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 30 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபா 37 சதம் 50,

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்துள், இவ்வணுதைகள் மட்டத்திற்குரிய கட்டிடங்களைக் கட்டி முடிக்க வேண்டும்,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை அணுதைகள் மட்டத்துக்கு மட்டுமேயன்றி வேறெந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுக்குள் செல்லுபடியான காரணங்கள், எழுத்துமூலம் காட்டினுள்ளன இது வழங்கப்படும்

மு இராஜேநா,
காணி அதிகாரி

கொழும்பு,

1956 ம் ஆண்டு ஜூலை 20 ந் உ

இலக்கம் L.S. 3479

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள்
21 (2) ம் பிரமாணத்தின்படி அறிவித்தல்**

மெடகரவிறை கிராம அபிவிருத்திச் சங்க நமடிகளைப் பெறுபவராகக் கரும், கரவிறை, உடகரவிறைவைச் சேர்ந்தவர்களாகிய திருவாளர்கள் டக்கிளஸ் வென்றி விஜேயவாதன் தென்னக்கூன் மல்லாவ தந்திரிகே பிரேமரத்தினு, வாணகூலகே குணேரிஸ் அப்பு என்பவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நவதூண்கோறூர், கறவிறைவில் உள்ளதும் 39 ம் முடிவான கிராமப்பட்டில் 630 ம் இலக்கக் காணித்துணைமுகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய கால் (½) ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு கூட்ட மண்படம் நிறுவுதற் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 5 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபா 1 25

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள் இரத்தினபுரி அரசாங்க மாகாண அதிபா திருப்பிப்படுமடியாக அந்நிலத்தில் ஒரு கூட்டமண்படத்தை நிறுவுதல் வேண்டும்,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கூட்ட மண்படம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுள்ளன இது வழங்கப்படும்

டபிளபூ டபிளபூ ஜே மெனடியல்,
காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1956 ம் ஆண்டு மே 20 ந் உ

காணிக் கச்சேரி அறிக்கை

கீழ்க்காட்டப்பட்ட அட்டவணியில் குறிப்பிடும் விபரங்களடங்கிய முடிக்குரிய பூமியில் பங்குகளை கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

2 எல்லா விண்ணப்பங்களும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபா அவர்களுக்கு 1956 ம் ஆண்டு ஆவணி மீ 7 ந் திகதி அல்லது அதற்கு முன் சேரவேண்டும் கீழ்க்காட்டப்பட்டமாதிரி எல்லா விண்ணப்பங்களும் இருக்கவேண்டும்

3 பங்குகளைக் கொடுப்பதற்கு தகுந்த விண்ணப்பக்காரர்களை தெரிவு செய்ய ஆவணி மாதம் (1956 ம் ஆண்டு) 10 ம் திகதி, காலை 9 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் ஒரு காணிக்கச்சேரி நடத்தப்படும் ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் கட்டாயம் காணிக் கச்சேரிக்கு சமூகம் கொடுக்க வேண்டும் அல்லது அவருக்காக இன்னொருவரை எழுத்துமூலம் அனுப்பவேண்டும் விண்ணப்பக்காரரோ அல்லது அவருக்காக இன்னொருவரோ சமூகம் கொடுக்காவிடால் காணி பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பக்காரர் விருப்பமில்லையென எடுத்துக் கொள்ளப்படும்

4 தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் தன் தெரிவு அறிவிக்கப்பட்டவுடன் ஒரு ஏக்கருக்கு 3 ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டிருக்கும் காணிக் குற்றபணம் உடனே கட்ட வேண்டும் ஏதற்க காரணத்தைக் கொண்டும் குற்றபணம் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயமாக குற்றபணம் திருப்பிக் கொடுப்பதா இல்லையா என்பதில் காணிக் கொமிசனின் தீர்ப்பே முடிவானது

5 அரசாங்க கிருஷிக் பாடசாலைகளிலிருந்து சித்தியடைந்து வெளியேறியவர்களிடமிருந்தும் ஒரு வருடத்திற்கு ரூபாய் 12,000 வரை வருமானமுள்ளவர்களிடமிருந்தும் (விவாகமாதவர்கள்) ரூபாய் 24,000 வரை வருமானமுள்ளவர்களிடமிருந்தும் (விவாகமானவர்கள்) வரும் விண்ணப்பங்கள் கவனிக்கப்படும் வருமானத்தின் அத்தாட்சிக் காக, வருமானவரி இலாக்காவால் கட்டையாகக் கொடுக்கப்பட்ட வரிமதிப்பு அறிக்கையை காணிக்கச்சேரியில் காட்டவேண்டும் மேற்காட்டப்பட்ட வகுப்புகளின் ஒழுங்குபடித்தான தெரிவு நடக்கும் விண்ணப்பக்காரர்கள் தங்கள் வசமிருக்கும் பணத்தின் தொகையை அல்லது காணியைத் திருத்தக்கூடிய வல்லமையை தகுந்த அத்தாட்சிகளுடன் காட்டினால் மேலே கூறப்பட்ட வகுப்புகளிலிருந்து மாற்றங்கள் செய்வதற்கு கவனிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் 10 ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை கொடுக்கப்படும்

6 காணி பண்படுத்தல் சட்டத்தின் கீழ் (எஸ் டி ஓ) காணி கொடுக்கப்படும் திருத்தப்படாத காணியின் பெறுமதியில் 4 வீதம் வருடாந்தம் பணமாய் இருக்கும்

7 இந்நகக் காணிகள் வேளாண்மை செய்வதற்கே தகுதியானது ஆனால், நீர்ப்பாய்ச்சல் அற்ற காணிகள் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தி முறைப்படி பயிர்களை உண்டாக்கித் திருத்த வேண்டும்

விண்ணப்பங்கள், மறறவைகள் முதலியவற்றின் முழு விபரங்களையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபா அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்

எஸ் சி அருடபிரகாசம்,
மட்டக்களப்பு, மாவட்ட அரசாங்க அதிபா

மட்டக்களப்பு கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 20 ந் உ

பூமியின் அட்டவணை

காணியாதிக்காரியின் பிரிவு பாணமை பற்று, கிராமம் பொத்துவில், காணியின் பரப்பு 2,000 ஏக்கர் மானுவாரிக் காணி, காணிக் குத்தகுதியான பயிர்கள் வேளாண்மை

பொத்துவில் கிராமத்தில் உள்ள முடிக்குரிய காணியில் பங்குகளை பெறுவதற்கு விண்ணப்பம்

- 1 விண்ணப்பக்காரரின் பெயரும் விலாசமும் _____
- 2 நிரந்தரமாக சீவிக் குடும் இடம் _____
- 3 தொழில் _____
- 4 இலங்கை வாசியா _____
- 5 விவாகமானவரா, அல்லது விவாகமாதவரா _____, தாயரிப்பினுள்ளவரின் தொகை _____
- 6 வருமானவரி இலாகாவின் கடைசி வரிமதிப்பு அறிக்கையிலபடி வருடாந்த வருமானம் _____
- 7 பணம் சேமித்திருந்தால் அவற்றின் தொகை _____
- 8 சொந்தக் காணியின் விபரங்களும் அவற்றுல் உமக்கு உண்டாகும் பிரயோசனங்களும் _____
- 9 குத்தகையில் அல்லது காணி பண்படுத்தல் சட்டத்தின் கீழ் முடிக்குரிய காணிகள் பெற்றிருந்தால் அவற்றின் விபரங்களும், பிரயோசனங்களும் _____
- 10 வருடாந்தம் காணியில் செல்வழிக்க உத்தேசித்திருக்கும் பணத்தொகை _____

திகதி _____ விண்ணப்பக்காரரின் கையொப்பம் _____

L.S. 854

**1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள்
21 (2) ம் பிரமாணத்தின்படி அறிவித்தல்**

வட்டாரம் டி³³ பராகிரம சமுத்திர திட்டம், பொலநறுவை, பள்ளி நாக முன்னேற்ற சங்க நமடிகளைக் பெறுபவரானார்கள்—திருவாளர்கள் வாசு தேரு, முகமது, ஆதம்பாவா நாகூர், உமறு வெவ்வை இஹமயூலி வெவ்வை என்பவர்கள், பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்த

வட்டாரம் "டி" ப.ச.தி, பொலன்னறுவையிலுள்ள 33 ம முடிவான கிராமத்திட படத்தில் 72 ம காணித்துண்டுமாயிய முடிக்கூடிய காணியிலிருந்து ஏறக்குறைய 1 ஏக்கர், 3 ரூட, 30 பேசசலை, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா.

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது. குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

(அ) காலம் 30 வருடம்,

(ஆ) வாடகை ஒரு ஏக்கருக்கு வருடம் ரூபா 5

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்துள், ஒரு பள்ளிவாசல், மதுாசா, சிறிய விருந்தையுடன் ஒரு அறையும, ஆகியவற்றை (இதன் பின்னா பள்ளிவாசல் என குறிப்பிடப்படும்), அக் காணியில், பொலன்னறுவை, அரசாங்க மாகாண அதிபா திருபதிப்படக்கூடியவாறு நிறுவுதல் வேண்டும்,

(ஈ) குறித்த குத்தகைக்காரா அந்நிலத்தை ஒரு பள்ளிவாசல் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,
1956 ம ஓஸ் ஜூலை 20 ந உ.

LS 3658

1948 ம ஆண்டின் முடிக்கூடிய காணிப் பிரமாணங்கள்
21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

இத்திக்கண்டல கிராமமுன்னேற்றச் சங்க நம்பிக்கைப்பொறுப்பாளரும், மூங்கிலமுறிச்சாலை சோந்தவாக்களுமாயிய, திருவாளர்கள் மரிசாலபிள்ளை, சவிரிபிள்ளை, அந்தோனிபிள்ளை, சந்தியாபிள்ளை என்பவர்கள், மனனா மாவட்டத்தைச் சோந்த மாந்தகை காரியாதிகாரிப் பகுதியில், இத்திக்கண்டலில், 2 ரூட 13 பேசசலை விசாலங்கொண்டதும் பிரதமபடம் A 1,292 ல, 16 ம துண்டுககாணியாயிய முடிக்கூடிய நிலத்தை, அது ஒரு கூட்ட மணடபம் நிறுவுதற்பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனா

2 இந் நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

(அ) காலம் 5 வருடம்;

(ஆ) வாடகை வருடம் ரூபா ஒன்று;

(இ) குத்தகை தொடங்கிய காலத்திலிருந்து ஒரு வருடத்துள் மனனா மாவட்ட அரசாங்க அதிபா திருபதிப்படும்படியாக குத்தகைக்காரா அடில் ஓர் கூட்ட மணடபம் நிறுவுவேண்டும்,

(ஈ) குத்தகைக்காரா அந்நிலத்தை ஒரு கூட்ட மணடபம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

கொழும்பு, டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ,
1956 ம ஓஸ் ஜூலை 20 ந உ. காணி அதிகாரிக்காக